

F-2414

Sub. Code

7BCO1C1

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

First Semester

Commerce

ADVANCED ACCOUNTANCY – I

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** the questions.

1. Define in the term Accounting.  
கணக்கியல் வரையிலக்கணம் தருக.
2. What is Double Entry System?  
இரட்டை பதிவு முறை என்றால் என்ன?
3. What is Suspense Account?  
அனாமத்து கணக்கு என்றால் என்ன?
4. What is compensating Error?  
சரிக்கட்டும் பிழை என்றால் என்ன?
5. Define in the term Depreciation.  
தேய்மானம் வரையறுக்க.
6. What is Sinking Fund method?  
ஈடு நிதி என்றால் என்ன?

7. What is meant by sole trading?

தனியாள் வணிகம் என்றால் என்ன?

8. What is Adjusting Entry?

சரிசெட்டு பதிவு என்றால் என்ன?

9. What is meant by Average due date?

சராசரி தவணை நாள் என்றால் என்ன?

10. What is Red ink Interest?

சிவப்பு மை வட்டி என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** the questions.

11. (a) What are the advantages of double entry system?

இரட்டை பதிவு முறையின் நன்மைகள் யாவை?

Or

(b) Give Journal entries for the following transactions.

2018 July Cheque received from kumar Rs.10,000

1

3 Deposited the above cheque into Bank

6 Received cheque from kumar and deposited into bank on the same day Rs.5,000

15 Paid Arun by cheque Rs.2,500

கீழே கொடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டு பதிவு எழுதுக.

- 2018 ஜூலை குமாரிடம் இருந்து காசோலை பெற்றது ரூ.10,000  
1
- 3 மேலே கொடுக்கப்பட்ட காசோலை வங்கியில் போடப்பட்டது
- 6 காசோலை பெறப்பட்ட அன்றே குமார் வங்கி கணக்கில் போடப்பட்டது ரூ.5,000
- 15 அருணாக்கு காசோலை கொடுத்தது ரூ.2500

12. (a) What are the types of errors?

பிழைகளின் வகைகள் யாவை?

Or

(b) Give the rectification entries for following error.

- (i) Payment of Rs.500 to R.Mohan was wrongly debited to P.Mohan account.
- (ii) Sale of furniture for Rs.750 was credited to sales account
- (iii) Purchases from mani Rs.2,100 was wrongly passed through sales day book.
- (iv) Wages Rs.1000 paid on erection of machinery was debited to wages account.

கீழ்காணும் நடவடிக்கைகளுக்கு பிழைத் திருத்தப்பதிவு தருக.

- (i) R.மோகன் க்கு ரூ.500 செலுத்தியது தவறுதலாக P.மோகன் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது
- (ii) அறைகலன் விற்றது ரூ.750 தவறுதலாக விற்பனை கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது

- (iii) மணியிடமிருந்து கொள்முதல் செய்தது ரூ.2,100 தவறுதலாக விற்பனை பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது
- (iv) கூலி வழங்கியது ரூ.1,000 இயந்திரத்திற்கு செலுத்தியதாக செலுத்தியதாக தவறுதலாக பற்று வைக்கப்பட்டுள்ளது. கூலி கணக்கில்.

13. (a) What are the objectives of providing Depreciation?

தேய்மானம் கணக்கிடுவதின் நோக்கங்கள் யாவை?

Or

(b) Calculate the depreciation under straight line method.

Rs.

Purchase price of machine	2,00,000
Expenses for installation	50,000
Estimated residual value	25,000
Expected useful life	5 years

தேய்மானத்தை நேர்கோட்டு முறையில் கணக்கிடுக

ரூ.

இயந்திரம் வாங்கியது	2,00,000
நிறுவகை செலவுகள்	50,000
மீத மதிப்பிட்டு தொகை	25,000
பயணளிப்பு காலம்	5 ஆண்டுகள்

14. (a) What are the difference between Trial Balance and Balance sheet?

இருப்பாய்வு மற்றும் இருப்பு நிலை குறிப்புக்கு இடையேயான வேறுபாடுகள் யாவை?

Or

4

F-2414

- (b) Prepare Trading Account of Shri. Vijay for the year ending 31<sup>st</sup> March 2017 from the following figures.

	Rs.
Purchases	3,00,000
Sales	5,00,000
Stock (April 1, 2016)	40,000
Wages	30,000
Carriage inwards	4,000
Return outwards	3,000
Return outwards	2,500
Freight and clearing charges	5,000
Closing stock	42,000

கீழ்க்கண்ட பதிவுகளை கொண்டு திரு.விஜய் அவர்களின் 31 மார்ச் 2017ம் ஆண்டு குரிய வியாபார கணக்கை தயாரிக்க.

	ரூ.
கொள்முதல்	3,00,000
விற்பனை	5,00,000
இருப்பு (ஏப்ரல் 1, 2016)	40,000
கூலி	30,000
உள் தூக்கு கூலி	4,000
கொள்முதல் திருப்பம்	3,000
விற்பனை திருப்பம்	2,500
எரிப்பொருள் மற்றும் கட்டுமான செலவு	5,000
இறுதி இருப்பு	42,000

15. (a) What are the uses of Average Due Date?

சராசரி தவணை நாளின் நடைமுறை பயன்பாடுகள் யாவை?

Or

(b) Kannan purchased goods from Raman. The due data for payment in cash being as follows:

Rs.

March 15 1,000 Due on 18<sup>th</sup> April

April 21 1,500 Due on 24<sup>th</sup> May

April 27 500 Due on 30<sup>th</sup> June

May 15 600 Due on 18<sup>th</sup> July

Raman agreed to draw a bill for the total amount due on the Average Due data. Calculate Average due data.

கண்ணன் இராமனிடமிருந்து பொருட்களை வாங்கினார் அவர் பணம் செலுத்த வேண்டிய தவணை முடிவரையும் நாட்கள் பின்வருமாறு.

ரூ.

மார்ச் 15 1,000 முதிர்வு நாள் ஏப்ரல் 18

ஏப்ரல் 21 1,500 முதிர்வு நாள் மே 24

ஏப்ரல் 27 500 முதிர்வு நாள் ஜூன் 30

மே 15 600 முதிர்வு நாள் ஜூலை 18

இராமன் அனைத்து தொகைக்கும் மாற்றுசீட்டு எழுதி சராசரி தவணை நாளில் பணம் செலுத்திவிடுவதாக உடன்படிகிறார் என கொண்டு சராசரி தவணை நாளினை கணக்கிடுக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Prepare a Trial Balance from the following details.

	Rs.		Rs.
Capital	16,800	Opening stock	21,000
Drawings	5,000	Purchases	36,000
Sales	72,000	Purchase return	2,000
Sales returns	3,000	Debtors	4,500
Creditors	2,500	Furniture	900
Bills Receivable	2,300	Bills payable	4,200
Wages	1,200	Advertisement	600
Discount allowed	100	Commission Received	600
Machinery	20,000	Cash	3,500

கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு இருப்பாய்வு தயாரிக்க.

	ரூ.		ரூ.
முதல்	16,800	தொடக்க சரக்கிருப்பு	21,000
எடுப்புகள்	5,000	கொள்முதல்	36,000
விற்பனை	72,000	கொள்முதல் திருப்பம்	2,000
விற்பனை திருப்பம்	3,000	கடனாளிகள்	4,500
கடனீந்தோர்	2,500	அறைகலன்	900
பெறுதற்குரிய மாற்றுசீட்டு	2,300	செலுத்துதற்குரிய மாற்றுசீட்டு	4,200
கூலி	1,200	விளம்பர செலவு	600
அளித்த தள்ளுபடி	100	கழிவுப்பெற்றது	600
இயந்திரம்	20,000	ரொக்கம்	3,500

17. Rectify the following errors:-

- (a) Sales returns by a customer mohamed even though taken into stock Rs.600 not entered in the books.
- (b) Sales book overcast by Rs.500
- (c) The total of discount column on the debit side of cash book for Rs.75 not posted in discount account.
- (d) Repairs to machinery Rs.630 debited to machinery account.

பின்வரும் பிழைகளை திருத்தம் செய்க.

- (அ) முகமது என்ற வாடிக்கையாளர் திருப்பி அனுப்பிய விற்பனை திருப்பமான ரூ.600. சரக்கேட்டில் பதிவு செய்யப்படவில்லை.
- (ஆ) விற்பனை ஏடு ரூ.500 அதிகமாக காட்டப்பட்டுள்ளது.
- (இ) ரொக்க ஏட்டின் பற்று பகுதியிலுள்ள மொத்த தள்ளுபடியான ரூ.75 தவணை தள்ளுபடி கணக்கில் பதிவு செய்யப்படவில்லை.
- (ஈ) இயந்திர பழுதுபார்ப்பு செலவு ரூ.630 னை இயந்திர கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.

18. A second hand machinery was purchased on 1.1.2010 for Rs.30,000 and Rs.6,000 and Rs.4,000 were spent on it's repairs and erection respectively. On 1.7.2011, another machine was purchased for Rs.26,000. On 1.7.2012, the first machine was sold for Rs.30,000. On the same day one more machine was bought for Rs.25,000 On 31.12.2012 the machine bought on 1.7.2011 was sold for Rs.23,000 Accounts are closed on 31<sup>st</sup> December every year.

Depreciation is written of at 15% per annum written Down value method. Prepare Machinery account for 3 years.



1.1.2010 அன்று முன்னேற பயன்படுத்திய இயந்திரத்தினை ரூ.30,000 க்கு வாங்கி ரூ.6,000 மற்றும் ரூ.4,000 த்தனை முறையே பழுதுபார்ப்பு மற்றும் நிறுவுவதற்காக செலவாக செய்யப்பட்டது. 1.7.2011 ல் மற்றொரு இயந்திரம் ரூ.26,000 க்கு வாங்கப்பட்டது. 1.7.2012 ல் முதலாக இயந்திரம் ரூ.30,000க்கு விற்கக்கப்பட்டது. அதே நாள் மற்றொரு இயந்திரம் ரூ.25,000க்கு வாங்கப்பட்டுள்ளது. 31.12.2012 ல் 1.7.2011 ல் வாங்கிய இயந்திரம் ரூ.23,000 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் 31 டிசம்பர் மாதத்தில் கணக்கு முடிக்கப்படுகிறது.

15% தேய்மானமானது குறைந்த செல் இருப்புநிலை முறையில் கணக்கிடப்படுகிறது எனக் கொண்டு மூன்றாண்டுகளுக்கு இயந்திர கணக்கினை தயாரிக்க.

19. From the following Trial Balance as on 31.12.2018. Prepare Trading and Profit and Loss a/c for the year ending 31.12.2018 and Balance sheet as on 31.12.2018.

Particulars	Dr (Rs.)	Particulars	Cr (Rs.)
Sundry Debtors	70,000	Sundry Creditors	50,000
Drawings	25,000	Capital	3,00,000
Insurance	50,000	Return outwards	5,000
General expenses	3,000	Sales	3,95,000
Salaries	6,000		
Goodwill	40,000		
Machinery	1,00,000		
Freehold land building	50,000		
Stock (opening)	10,000		
Building	2,00,000		

Particulars	Dr (Rs.)	Particulars	Cr (Rs.)
Carriage on purchase	5,000		
Carriage on sales	2,000		
Fuel and power	5,000		
Wages	2,000		
Return inwards	3,000		
Purchases	1,50,000		
Cash at Bank	13,000		
Cash in hand	16,000		

## Adjustments:-

- Closing stock as on 31.12.2018 was Rs.30,000
- Goods worth Rs.1000 was taken for personal use by the proprietor.
- Provide 5% Interest on capital.
- Create 5% provision for doubtful debts.
- Loss of stock by Fire was Rs.10,000 and the Insurance company has agreed to pay the full money as compensation.

கீழ்க்கண்ட பதிவுகளை கொண்டு 31.12.2018 ஆண்டின் வியாபார, இலாப நடட கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலை குறிப்பினையும் தயாரிக்க.

விவரம்	பற்று (ரூ.)	விவரம்	வரவு (ரூ.)
பற்பல கடனாளிகள்	70,000	பற்பல கடனீந்தோர்	50,000
எடுப்பு	25,000	முதல்	3,00,000

விவரம்	பற்று (ரூ.)	விவரம்	வரவு (ரூ.)
காப்பீடு	50,000	கொள்முதல் திருப்பம்	5,000
பொது செலவுகள்	3,000	விற்பனை	3,95,000
சம்பளம்	6,000		
நற்பெயர்	40,000		
இயந்திரம்	1,00,000		
இலவச நில கட்டிடம்	50,000		
சரக்கிருப்பு (தொடக்கம்)	10,000		
கட்டிடம்	2,00,000		
வண்டி கொள்முதல்	5,000		
வண்டி விற்பனை	2,000		
எரிபொருள் மற்றும் எரிசக்தி	5,000		
கூலி	2,000		
விற்பனை திருப்பம்	3,000		
கொள்முதல்	1,50,000		
வங்கி ரொக்கம்	13,000		
கையிருப்பு	16,000		

## சரிகட்டுதல்கள்

- (அ) 31.12.2018 ன் படி இறுதி சரக்கிருப்பு ரூ.30,000
- (ஆ) ரூ.1000 மதிப்புடைய பொருட்களை உரிமையாளர் சொந்த தேவைக்கு எடுத்துள்ளார்.
- (இ) 5% முதல் மீது வட்டி கணக்கிடுக.
- (ஈ) 5% ஐயகடன் ஒதுக்கு உருவாக்க
- (உ) தீயினால் சேதமுற்ற ரூ.10,000 மதிப்புடைய பொருள்களுக்கான இழப்பீட்டினை காப்பீட்டி நிறுவனம் தருவதாக உடன்பட்டுள்ளது.

20. Explain the different methods of calculation of interest with its advantages.

பல்வேறு வகையான வட்டி கணக்கிடும் முறையினை அதன் நன்மைகளுடன் விளக்குக.

---

<b>F-2415</b>
---------------

<b>Sub. Code</b>
<b>7BCO1C2</b>

**B.Com DEGREE EXAMINATION, NOVEMBER 2019**

**First Semester**

**Commerce**

**BUSINESS ORGANISATION**

**(CBCS – 2017 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is meant by trade?  
வாணிபம் என்றால் என்ன?
2. Define business.  
வியாபாரத்தினை வரையறுக்க.
3. Who is sole proprietor?  
தனியாள் வாணிகர் என்பவர் யார்?
4. State the definition of partnership.  
கூட்டாண்மையின் வரைவிலக்கணம் தருக.
5. What do you know about representative firm?  
பிரதிநிதி நிறுவனம் பற்றி நீவிர் அறிவது யாது?
6. How the size of business will be measured?  
வியாபாரத்தின் அளவினை எவ்வாறு அளவிடுவாய்?

7. What do you know about democratization?

ஐனநாயகமாயமாக்கல் பற்றி நீவிர் அறிவது யாது?

8. State the meaning of oligarchy.

தன்னலக்குழுவின் பொருள் தருக.

9. What is meant by price policy?

விலைக் கொள்கை என்றால் என்ன?

10. What do you know about public enterprise?

பொது நிறுவனத்தைப் பற்றி நீவிர் அறிவது யாது?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions. choosing either (a) or (b)

11. (a) Elucidate the objectives of business.

வணிக நோக்கங்களை தெளிவுபடுத்துவும்.

Or

(b) Briefly explain the qualities of good businessman.

நல்ல தொழிலதிபரின் குணங்களை சுருக்கமாக விளக்குக.

12. (a) Interpret about ideal form of organization.

அமைப்பின் சிறந்த வடிவம் பற்றி சுருக்கமாக விளக்குக.

Or

(b) State the merits and demerits of joint stock company.

கூட்டுப் பங்கு நிறுவனத்தின் நன்மைகள் மற்றும் குறைபாடுகளை கூறுக.

13. (a) Focus the evils of big business.

பெருவணிகத்தின் தீமைகளை கூறுக.

Or

- (b) Generalize the factors affecting optimum size of business.

வியாபாரத்தின் அதிகபட்ச அளவை பாதிக்கும் காரணிகளைப் பொதுமைப்படுத்துக.

14. (a) Enumerate the powers and duties of chief executives.

தலைமை நிர்வாகிகளின் அதிகாரங்களையும் மற்றும் கடமைகளையும் விவரிக்கவும்.

Or

- (b) Describe the functions of Board of Directors.

இயக்குநர்கள் வாரியத்தின் செயல்பாடுகளை சுருக்கமாக விவரிக்கவும்.

15. (a) Indicate the rationale of public enterprises.

பொது நிறுவனங்களின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுக.

Or

- (b) Summarize the characteristics of public utilities.

பொது பயன்பாடுகளின் பண்புகளை சுருக்கமாக கூறுக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Predict the requisites for success in modern business.

நவீன வியாபாரத்தில் வெற்றிக்கான தேவைகளை விவரிக்கவும்.

17. Distinguish between various forms of business.

பல்வேறு வகையான வணிகங்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டினை விவரிக்கவும்.

18. Critique the reasons for survival of small units.

சிறிய வணிக அலகுகளின் வாழ்வு தொடர்வதன் காரணங்களை விவரிக்கவும்.

19. Illustrate the problems faced by company management.

நிறுவனத்தின் மேலாண்மை எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விளக்குக.

20. Sketch the industrial policy in India including industrial policy resolutions.

தொழில்துறை கொள்கை தீர்வுகள் உட்பட இந்தியாவின் தொழில்துறை கொள்கையை விளக்குக.

---



F-2416

Sub. Code

7BCO2C1

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Second Semester

Commerce

ADVANCED ACCOUNTANCY – II

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. What is meant by bill of exchange?  
மாற்றுச் சீட்டு என்றால் என்ன?
2. What do you know about promissory note?  
கடன் பத்திரம் பற்றி நீவிர் அறிவது யாது?
3. What is meant by fire insurance?  
தீக்காப்பீடு என்றால் என்ன?
4. What do you know about memorandum trading account?  
குறிப்பானை வியாபார கணக்கு பற்றி நீவிர் அறிவது யாது?
5. What is cost price?  
அடக்க விலை என்றால் என்ன?
6. What is consignment account?  
அணுப்பீடு கணக்கு என்றால் என்ன?

7. Write the name of the methods of keeping Joint venture.  
இணைவினை வைத்துக் கொள்ள பயன்படும் முறைகளை எழுதுக.
8. Why joint bank account is maintained in Joint venture?  
இணை வினையில் ஏன் இணை வங்கி க/கு பராமரிக்கப்படுகிறது?
9. What is meant by single entry system?  
ஒற்றைப் பதிவு முறை என்றால் என்ன?
10. What is meant by bills payable?  
செலுத்தற்குரிய மாற்றுச் சீட் என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Describe the features of bill of exchange.  
மாற்றுச் சீட்டின் இயல்புகளை சுருக்கமாக விவரி.

Or

- (b) On March 10<sup>th</sup>, Mr. A. Sold goods to Mr. B and draw a bill for Rs.800 which B accepts immediately and returns it to Mr. A. The bill is honoured on the due date. Pass entries in the books of A and B.

மார்ச் 10<sup>ம்</sup> தேதி திரு. A என்பவர் Bக்கு பொருள் விற்பனை செய்து, சீட்டு ஒன்று ரூ.800 க்கு வரைந்தார். உடன் B அதை ஏற்றுக்கொண்டு A-விற்கு திருப்பி அனுப்பினார். குறிப்பிட்ட தேதியில் சீட்டுக்கு பணம் செலுத்தப்பட்டது எனில் A மற்றும் Bன் கணக்கில் பதிவுகளை எழுதுக.

12. (a) Describe the significance of memorandum trading account.

குறிப்பானை வியாபார கணக்கின் முக்கியத்துவத்தை சுருக்கமாக விவரி.

Or

- (b) A fire occurred on 15<sup>th</sup> September, 2017 in the business premises. From the following figures ascertain the claim to be lodged.

	Rs.
Stock on 1 <sup>st</sup> April, 2017	1,05,300
Purchases from 1 <sup>st</sup> April 2017 to the date of fire	3,50,000
Manufacturing expenses	2,60,000
Sales from 1 <sup>st</sup> April 2017 to the date of fire	6,76,000
Goods used by the partners privately (cost)	10,500

The rate of gross profit is 30% on cost

The stock salvaged is Rs. 36,000.

15.9.17ல் வியாபார நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பின்வரும் விபரங்களிலிருந்து தீ காப்பீட்டு தொகையினை கண்டுபிடிக்க.

	ரூ.
1.4.2017ல் சரக்கு	1,05,300
1.4.17 முதல் தீ ஏற்பட்ட காலம் வரை கொள்முதல்	3,50,000
உற்பத்தி செலவு	2,60,000
1.4.17 முதல் தீ ஏற்பட்ட காலம் வரை விற்பனை	6,76,000
உரிமையாளர் அடக்க விலையில் பயன்படுத்தியவை	10,500

அடக்கவிலையில் 30% மொத்த லாப விகிதம்

காப்பாற்றப்பட்ட சரக்கு ரூ. 36,000.

13. (a) Describe the procedure for calculating unsold stock.

விற்காத பொருட்களை கணக்கிடுவதற்கான நடைமுறையை சுருக்கமாக விவரி.

Or

- (b) Sri Krishna & Co. of Chennai consigned 100, Mp3 players to Venkatram & Co of Hyderabad. The cost of each MP3 player was Rs.500 The consignor paid insurance Rs.500 and freight Rs.800 Venkatram & co. sold 80 units of MP3 players at Rs.600 each. It incurred the following expenses. Carriage Rs.20 establishment expenses Rs.130 and commission @ 5% is Rs.2,400. Calculate the value of consignment stock.

கிருஷ்ண & Co. 100, Mp3 ஒலிப்பாணை, ஹதாராபாத் வெங்கட் ராம் & Co ற்கு அனுப்பீடு செய்தார். ஒவ்வொன்றும் அடக்கவிலை ரூ.500. காப்பீடு ரூ.500 மற்றும் போக்குவரத்து ரூ.800 ஐ அனுப்பீடு செய்தவர் செலுத்தினார். ஒவ்வொன்றும் MP3 ரூ.600 வீதம் 80 ஒலிப்பாணைகளை வெங்கட்ராம் & நிறுவனம் விற்பனை செய்தது மற்றும் வண்டி வாடகை ரூ.20 அமைப்பு செலவு ரூ.130 மற்றும் 5% தரகு ரூ.2,400 ஆகியவற்றை செலுத்தியது. அனுப்பீடு சரக்கு மதிப்பு கண்டுபிடிக்க.

14. (a) Distinguish between joint venture and sale.

இணைவினை மற்றும் விற்பனை இவற்றை வேறுபடுத்துக.

Or

- (b) X and Y entered into a joint venture for purchase and sales of some household items. They agreed to share profit and losses in the ratio of their respective contribution. X contribute Rs.10,000 in cash and Y Rs.13,000. The whole amount was placed in a joint bank account. Goods were purchased by X for Rs.10,000 and expenses paid by Y Rs.2,000. They also purchased goods for Rs.15,000 through the Joint Bank Account. The expenses on purchase and sale of the articles amounted to Rs.6,000 (including those met by Y). Goods costing Rs.20,000 were sold for Rs.45,000 and the balance was lost by fire.

Prepare Joint Venture Account, Joint Bank Account and the Venturers' Accounts for closing the venture.

வீட்டு உபயோக பொருட்களை வாங்கி விற்க X மற்றும் Y இணைவினை ஏற்படுத்தினர். அவர்கள் லாப நட்டத்தை பங்களிப்பு விகிதத்தில் பிரிக்க முடிவு செய்தனர். ரொக்கமாக X ரூ.10,000, Y ரூ.13,000 பங்களித்தனர். அவை இணைவங்கி கணக்கில் போடப்பட்டது. X ரூ.10,000க்கு கொள்முதல் மற்றும் Y செலவிற்காக ரூ.2,000 செலவு செய்தனர். இணை வங்கி மூலம் ரூ.15,000 கொள்முதல். கொள்முதல் விற்பனையில் செலவு ரூ.6,000 (Y செய்த செலவு சேர்ந்து) ரூ.20,000 அடக்கவிலைப் பொருள் ரூ.45,000 ற்கு விற்பனை ஆகியன மீதமுள்ளவை தீயில் சேதமுற்றது எனக் கொண்டு இணைவினை கணக்கு, இணை வங்கி கணக்கு மற்றும் இணைவினைஞர்களின் கணக்குகளை இணைவினை முடிவுற்றது எனக் கொண்டு தயாரிக்க.

15. (a) What are the advantages of single entry system?

ஒற்றைபதிவு முறையின் நன்மைகள் யாவை?

Or

- (b) From the following information, calculate the profit/loss earned by Ms. Kamila a small trader during the year 2018

	Rs.
Capital as on 31.12.2018	66,000
Capital as on 1.1.2018	65,000
Drawings during 2018	12,000
Additional capital introduced during 2018	7,000

பின்வரும் விபரங்களைக் கொண்டு சிறு தொழில் வியாபாரி திருமதி காமிலாவின் 2018 ஆண்டு லாப நட்டத்தை கணக்கிடுக

	ரூ.
மூலதனம் 31.12.2018ல்	66,000
மூலதனம் 1.1.2018 ல்	65,000
2018 வருடத்தில் எடுப்பு	12,000
2018ல் கூடுதல் மூலதனம் அறிமுகப்பட்டது	7,000

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Raj draws a bill on Murugan at 3 months for Rs.4,00,000 on 1.7.2016 and on acceptance, immediately discounts the bill at 7% p.a. and sends half the proceeds to Murugan. On the same date, Murugan draws a 3 months bill on Raj for Rs.2,00,000 and remits half of the proceeds to Raj after discounting the bill, at 8% p.a. Murugan is declared as Insolvent on 31.8.2016 and a First and Final dividend of 25% is received on 15.10.2016. Pass Journal Entries in the Books of Raj and Murugan.

1.7.2016 அன்று ரூ.4,00,000 ற்கு ராஜ் முருகன் மீது 3 மாத சீட்டு ஏற்படுத்தி, அதனை ஏற்றவுடன் 7% தள்ளுபடியில் வட்டம் செய்தார். அதில் பாதியை முருகனுக்கு அனுப்பினார். அதே தேதியில் முருகன் ரூ.2,00,000 ற்கு 3 மாத சீட்டு தயார் செய்து அதனை ராஜ் ஏற்ற பின் 8% தள்ளுபடி செய்து தொகையில் பாதியை ராஜுக்கு அனுப்பினார். 31.8.2016 ல் முருகன் நொடிப்பு நிலை அடைந்தார். 15.10.2016 ல் முதல் மற்றும் இறுதி பங்காக 25% கிடைத்தது. ராஜ் மற்றும் முருகன் கணக்கின் முதற்குறிப்பேடு பதிவுகள் தருக.

17. A fire occurred on the premises of a merchant on 18<sup>th</sup> September, 2016 and a considerable part of the stock was destroyed. The value of the stock saved was Rs.8,200. The books disclosed that on 1<sup>st</sup> April 2016 the stock was valued at Rs.66,850, the purchases to the line of fire amounted to Rs.1,85,000 and the sales to Rs.2,82,500. Goods costing Rs. 500 were taken for personal use and goods sold for Rs.2,500 were returned to the merchant. On investigation it is found that during the past five years the average gross profit on the cost was 25%.

You are required to prepare statement showing the amount the merchant should claim from the insurance company in respect of stock destroyed by fire.

18.9.2016ல் தீ விபத்து ஏற்பட்டு பொருள் சேதமடைந்தது. ரூ.8,200 மதிப்பு பொருள் மீட்கப்பட்டன. 1.4.2016 சரக்கு மதிப்பு ரூ.66,850, விபத்து ஏற்பட்ட நாள் வரை கொள்முதல் ரூ.1,85,000, மற்றும் விற்பனை ரூ.2,82,500 சொந்த உபயோகத்திற்கு எடுத்து செல்லப்பட்ட பொருள் ரூ.500 மற்றும் வியாபாரிக்கு திருப்பப்பட்ட பொருள் ரூ.2,500 கடந்த 5 ஆண்டுகளில் சராசரி மொத்த லாப விகிதம் அடக்க விலையில் 25%.

தீயினால் ஏற்பட்ட நட்ட ஈடு காப்பீடு நிறுவனத்திடம் இருந்து பெற வேண்டிய தொகையை கணக்கிடுக.

18. Arun of Madras consigned 100 sewing machine to Sanjay of Jaipur. Cost price of a machine Rs.1,500. Invoice Price Rs.2,000. Arun paid Rs.6,000 as railway charges and Rs.2,000 as insurance. Sanjay remitted Rs.1,00,000 to Arun by Bank draft. 80 sewing machines were sold @ Rs.2,200 each. Sanjay's expenses : carriage inwards Rs.250; Octori Rs.750; Godown rent Rs.5,000; Advertisement Rs.3,000. Sanjay is entitled to 5% commission on sales. Prepare a consignment and consignees account.

அருண், சென்னையிலிருந்து 100 தையல் இயந்திரம் சஞ்சய் ஜெய்பூருக்கு அனுப்பினார். ஒன்றின் அடக்க விலை ரூ.1,500. இடாப்பு விலை ரூ.2,000. ரயில்வே செலவிகள் ரூ.6,000 மற்றும் காப்பீடு ரூ.2,000 அருண் செலுத்தினார் வங்கி மூலமாக சஞ்சய் ரூ.1,00,000 அருணுக்கு வழங்கினார். ஒவ்வொன்றும் ரூ.2,200 வீதம் 80 இயந்திரம் விற்பனையானது. சஞ்சய் செலவுகள் : வண்டி செலவு ரூ.250; அரசு முத்திரை ரூ.750; வாடகை ரூ.5,000; விளம்பரம் ரூ.3,000. விற்பனை தரகு 5%. சஞ்சாய்க்கு கிடைக்கும் எனக் கொண்டு அனுப்பீடு மற்றும் பெறுநர் கணக்கு தயாரிக்க.

19. Banerjee and Mukherjee agreed to import Russian timber into India. On 1<sup>st</sup> July, 2016, they opened a joint bank account with Rs.25,000, towards which Banerjee contributed Rs.15,000 and Mukherjee contributed Rs.10,000. They agreed to share profits and losses in proportion to their cash contributions.

They remitted to their agent, in Russia Rs.20,000 to pay for timber purchased, and later Rs.2,100 in settlement of his account, Freight, insurance, and clock charges amounted to Rs.3,900. On Dec. 31, 2016 the sales amounted to Rs.28,740 which enabled them to repay themselves with cost originally advanced (no account to be taken of interest). They then decided to close the venture and Mukherjee agreed to take over the timber unsold for Rs.1,260, which is to be deducted from his share of profit.

Prepare the necessary accounts.



ரஷ்ய மரத்தடிகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய பானர்ஜி மற்றும் முகர்ஜி சம்மதித்தனர். 1.7.2016 ரூ.25,000 கொண்டு இணை வங்கிக் க/கு தொடக்கம். அதில் பானர்ஜி ரூ.15,000 மற்றும் முகர்ஜி ரூ.10,000. ரொக்க பங்களிப்பின் படி லாப நட்ட பிரிப்பு நடைபெறும்.

கொள்முதல் புதிய ரஷ்ய முகவருக்கு ரூ.20,000 அனுப்பப்பட்டு பின் ரூ.2,100 செலுத்தி கணக்கு முடிக்கப்பட்டது. வண்டி வாடகை, காப்பீடு மற்றும் கடிக்கார விலை ரூ.3,900. 31.12.2016 ல் விற்பனை ரூ.28,740. இதன் மூலம் முன் பணமாக செலுத்தப்பட்ட தொகையை (வட்டி சேர்க்காமல்) கொடுக்க முடிந்தது. பின் இணை வினையை முடிவுக்கு கொண்டு வந்து, விற்பனை ஆகாத பொருளை முகர்ஜி ரூ.1,260 என எடுத்து கொண்டார். இத்தொகை அவரது பங்கு லாபத்தில் குறைக்கப்படும் எனக் கொண்டு முக்கிய கணக்குகளை தயாரிக்க.

20. Mr Xavier has maintained his books by single entry method. From the following details, calculate profit for the year and a statement of affairs at the end of the year. Rs.1,000 (Cost) furniture was sold for Rs.5,000 on 1.1.2016. 10% depreciation is to be charged on furniture. Mr. Xavier has drawn Rs.1,000 p.m. Rs.2,000 was invested further capital.

	1.1.2016	31.12.2016
	Rs.	Rs.
Stock	40,000	60,000
Debtors	30,000	40,000
Cash	2,000	1,000
Bank	10,000	5,000
Creditors	15,000	25,000
Outstanding expenses	5,000	8,000
Furniture (cost)	3,000	2,000

Bank balance on 1.1.2016 is as per cash book but the bank overdraft on 31.12.2016 is as bank statement. Rs.2,000 cheques drawing in Dec. 2016 have not been encashed within the year.

திரு சேவியர் ஒற்றை பதிவு முறையில் கணக்கு பராமரிக்கிறார். கீழ்காணும் விபரத்திலிருந்து ஆண்டு இறுதிக்கான லாபத்தை கண்டுபிடித்து நிலை அறிக்கை தயாரிக்க. 1.1.2016ல் ரூ.1,000 அடக்கவிலையுள்ள அறைகலன் ரூ.5,000ற்கு விற்குது. இதற்கு 10% தேய்மானம் கணக்கிடப்பட்டுள்ளது. அவர் மாதம் ரூ.1,000 எடுப்பு செய்தார். கூடுதல் முதலாக ரூ.2,000 முதலீடு செய்யப்பட்டது.

	1.1.2016	31.12.2016
	ரூ.	ரூ.
சரக்கு	40,000	60,000
கடனாளிகள்	30,000	40,000
ரொக்கம்	2,000	1,000
வங்கி	10,000	5,000
கடனீந்தோர்	15,000	25,000
கொடுபடாத செலவு	5,000	8,000
மனைத்துணைப் பொருள்	3,000	2,000

1.1.2016 ரொக்க புத்தகப்படி வங்கி இருப்பு ஆனால் வங்கி அறிக்கை படி 31.12.2016 ல் வங்கி மேல் வரைப்பற்று டிசம்பர் 2016 எடுக்கப்பட்ட காசோலை ரூ.2,000 அந்த ஆண்டிற்குள் பணமாக்கப்படவில்லை.

F-2417

Sub. Code
7BCO2C2

**B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019**

**Second Semester**

**Commerce**

**MARKETING**

**(CBCS – 2017 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** the questions.

1. What is marketing?  
சந்தையிடுதல் என்றால் என்ன?
2. Define the term of marketing mix.  
சந்தையிடுதலின் கலவை என்ன?
3. What is product policy?  
தயாரிப்பு கொள்கை என்றால் என்ன?
4. Write a short note an product life cycle.  
தயாரிப்பு வாழ்க்கை சுழற்சி சிறுக் குறிப்பு வரைக.
5. What is financing?  
நிதியியல் என்றால் என்ன?
6. What is risk bearing?  
ஆபத்து தாங்கி என்றால் என்ன?

7. What is pricing policy?  
விலை கொள்கை என்றால் என்ன?
8. What are the pricing strategies?  
விலை உத்திகள் என்றால் என்ன?
9. What is promotion policy?  
ஊக்குவிப்பு கொள்கை என்றால் என்ன?
10. Write a short note an sales promotion.  
விற்பனை ஊக்குவிப்பு ஒரு சிறுக் குறிப்பு வரைக.

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** the questions, choosing either (a) or (b).

11. (a) Write the needs of marketing segmentation.  
சந்தையிடுதல் பிரிவின் தேவைகளை எழுதுக.

Or

- (b) List out the evolution of marketing.  
சந்தையிடுதலின் பரிணாமத்தினை பட்டியலிடுக.

12. (a) What are the classifications of consumer goods?  
நுகர்வோர் பொருட்களின் வகைப்பாடுகள் யாவை?

Or

- (b) Write the features of product policy.  
தயாரிப்பு கொள்கையின் அம்சங்களை எழுதுக.

13. (a) What are the functions of marketing?

சந்தையிடுதலின் செயல்பாடுகள் யாது?

Or

(b) List out the types of transportation.

போக்குவரத்தின் வகைகள் பற்றி பட்டியலிடுக.

14. (a) What are objectives of pricing policy?

விலைக் கொள்கையின் நோக்கங்கள் யாவை?

Or

(b) Discuss the factors influencing price decisions.

விலைமுடிவுகளை பாதிக்கும் காரணிகளை விவாதி.

15. (a) What are the various media of advertisement?

விளம்பரத்தின் பல்வேறு ஊடகம் யாவை?

Or

(b) Discuss the qualities of a successful salesman.

வெற்றிகரமான விற்பனையாளரின் குணங்களைப் பற்றி விவாதி.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Briefly explain the criteria for segmentation.

பகுப்பாய்வுக்கான அளவுகோல்களை சுருக்கமாக விளக்குக.

17. Discuss the stages of product life cycle.

தயாரிப்பு வாழ்க்கை சுழற்சியின் நிலைகளை விவாதி.

18. Distinguish between the grindings and standardization.  
தரம் மற்றும் தரநிலைக்கு இடையே உள்ள வேறுபாடுகளை கூறுக.
  19. Explain the various methods of promotion policy.  
மேம்பாட்டுக் கொள்கையின் பல வழிமுறைகளை விளக்குக.
  20. Explain the significance of Personal selling.  
தனிப்பட்ட விற்பனையின் இன்றியமையாமை பற்றி விவரி.
-

**F-2418**

**Sub. Code**

**7BCO3C1**

**B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019**

**Third Semester**

**Commerce**

**PRINCIPLES OF INSURANCE**

**(CBCS – 2017 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define in the term of risk.  
தடை என்பதனை வரையறு.
2. What is insurance?  
காப்பீடு என்றால் என்ன?
3. What is investment of fund?  
முதலீட்டு நிதி என்றால் என்ன?
4. What is the life insurance?  
ஆயுள் காப்பீடு என்றால் என்ன?
5. What is report?  
அறிக்கை என்றால் என்ன?
6. Define in the term of life policy.  
வாழ்க்கை கொள்கை வரையறு.

7. What is issue of premiums?  
முனைமத்தில் வெளியிடுதல் என்றால் என்ன?
8. What are policy conditions?  
கொள்கை நிபந்தனைகள் என்றால் என்ன?
9. What are marine policies?  
கடல் கொள்கைகள் என்றால் என்ன?
10. What is payment of claim?  
உரிமை கோருவது என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Explain the various methods of treating risk.  
ஆபத்தின் சிகிச்சையின் பல்வேறு முறைகள் யாவை?

Or

- (b) What are the functions of insurance?  
காப்பீட்டின் செயல்பாடுகள் என்னென்ன?

12. (a) Explain the importance of investment of fund.  
முதலீட்டு நிதியின் முக்கியத்துவத்தை விவரி.

Or

- (b) Explain the fundamentals of life contract.  
வாழ்க்கை ஒப்பந்தத்தின் அடிப்படைகளை விளக்குக.



13. (a) Write a short note on the financial positions.

நிதி நிலைகளை பற்றி சிறுக் குறிப்பு வரைக.

Or

- (b) List out about medical examinations.

மருத்துவ பரிசோதனை பற்றி எடுத்துரைக்க.

14. (a) Explain the role of LIC in human life.

மனித வாழ்விற்கு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பங்கினை விவரி.

Or

- (b) Write a short on the commencement of risk.

ஆபத்து உருவாகுவதினை பற்றி குறிப்பு வரைக.

15. (a) Explain the nature of marine insurance contract.

கடல் காப்பீட்டு ஒப்பந்தத்தின் தன்மையை விளக்குக.

Or

- (b) Put out the methods of payments of claim.

கோரிக்கை செலுத்துதல் முறைகள் பற்றி விவரிக்க.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. What are the types of insurance? Explain in detail.

காப்பீட்டு வகைகள் என்னென்ன? விரிவாக விவரி.

17. Briefly explain the various types of investment.

பல்வேறு வகையான முதலீடுகளை பற்றி சுருக்கமாக விவரிக்க.

18. Describe the various methods of reports.

பல்வேறு வகையான அறிக்கைகளை பற்றி விவரிக்க.

19. Write a short note on the surrender value and paid up value.

ஓப்படைப்பு மதிப்பு மற்றும் ஊதிய மதிப்பு பற்றி சிறு குறிப்பு வரைக.

20. Discuss the classification of marine policies.

கடல் கொள்கைகளின் வகைப்பாடுகளை பற்றி விவாதிக்க.

---

F-2419

Sub. Code

7BCO3C2

B.Com DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Third Semester

Commerce

BANKING THEORY

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. What is banking?  
வங்கியியல் என்றால் என்ன?
2. Define unit banking.  
அளவு வங்கி வரைவிலக்கணம் தருக.
3. What is commercial bank?  
வர்த்தக வங்கி என்றால் என்ன?
4. What is merchant banking?  
வணிக வங்கி என்றால் என்ன?
5. What are the terms of credit creation?  
கடன் உருவாக்கம் என்றால் என்ன?
6. What is money market?  
பணசந்தை என்றால் என்ன?

7. Define in the term central bank  
மத்திய வங்கி வரைவிலக்கணம் தருக.
8. What is Co-operative sector?  
கூட்டுறவு துறை என்றால் என்ன?
9. What are called as banking sector reform?  
வங்கித் துறையின் சீர்திருத்தம் என்றால் என்ன?
10. Define E-banking.  
இ-வங்கி வரைவிலக்கணம் தருக.

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Briefly explain the organizational structure of banks.  
வங்கி நிறுவன கட்டமைப்புகளை சுருக்கமாக விளக்குக.
- Or
- (b) Write about Unit Banking, Branch Banking.  
அலகு வங்கி, கிளை வங்கிகளை பற்றி எழுதுக.
12. (a) List out the role of bank in economic development.  
வங்கியினால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சியை பட்டியலிடுக.

Or

- (b) Explain about merchant banking.  
வணிக வங்கி பற்றி விவரி.

13. (a) What are the importances of money market?

பணச் சந்தையின் முக்கியத்துவங்கள் என்ன?

Or

(b) Explain the investment policy of bank

வங்கியின் முதலீட்டு கொள்கையை விளக்குக.

14. (a) Discuss about SBI and Co-operative sector.

SBI மற்றும் கூட்டுறவு துறை பற்றி விவாதி.

Or

(b) State the functions of RBI.

இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை கூறுக.

15. (a) List out the provision requirements.

வழங்கல் தேவைகளை பட்டியலிடுக.

Or

(b) Briefly explain the recent developments in banking.

சமீபத்தின் வங்கியியல் வளர்ச்சியை விளக்குக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. What are the classifications of banking structure?

வங்கி அமைப்பின் வகைப்பாடுகள் என்னென்ன?

17. Briefly explain the various types of merchant banking.

பல்வேறு வகையான வணிக வங்கிகளை சுருக்கமாக விளக்குக.

18. Explain the importance of money market.

பணம் சந்தையின் முக்கியத்துவத்தை விளக்குக.

19. Briefly explain about small scale industries.

சிறிய அளவிலான தொழிற்சாலைகளை சுருக்கமாக விளக்குக.

20. Discuss the various products of e-Banking.

இணையதள வங்கியின் பல்வேறு சேவைகளை விவாதிக்க.

---

**F-2420**

**Sub. Code**  
**7BCO3C3**

**B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019**

**Third Semester**

**Commerce**

**BUSINESS STATISTICS**

**(CBCS – 2017 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** the questions.

1. Define statistics.  
புள்ளியியல் – வரைவிலக்கணம் தருக.
2. What is primary data?  
முதன்மை தகவல் என்றால் என்ன?
3. Define the term mode.  
முகடு வரைவிலக்கணம் தருக.
4. What is Range?  
வரம்பு என்றால் என்ன?
5. What is correlation?  
இயைபு என்றால் என்ன?
6. Define regression analysis.  
பின்னடைவு பகுப்பாய்வு வரையறு.

7. Define Index Number.

குறியீட்டு எண் வரைவிலக்கணம் தருக.

8. What is Base Shifting?

அடிப்படை மாற்றம் என்றால் என்ன?

9. What is a time series?

நேர தொடர் என்றால் என்ன?

10. What is moving average method?

சராசரி நகர்வு முறை என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** the questions, choosing either (a) or (b).

11. (a) What are the objectives of samples?

மாதிரிகளின் நோக்கங்கள் யாவை?

Or

(b) Prepare a statistical table from the following weekly wages of 50 workers (in Rupees) of a Factory. Use the exclusive method of classification.

88	23	27	28	86	96	94	93	86	99
102	48	28	26	29	100	59	83	84	48
106	33	36	30	40	103	70	90	49	50
104	36	37	40	46	108	75	24	50	60
29	67	56	99	93	48	80	102	32	51



பின்வரும் ஒரு தொழிற்சாலையில் உள்ள 50 தொழிலாளர்களின் வாராந்திர கூலிகளுக்கான (ரூபாய்) பிரத்தியோக முறையில் புள்ளி விவர அட்டவணையை தயாரிக்க.

88	23	27	28	86	96	94	93	86	99
102	48	28	26	29	100	59	83	84	48
106	33	36	30	40	103	70	90	49	50
104	36	37	40	46	108	75	24	50	60
29	67	56	99	93	48	80	102	32	51

12. (a) Calculate Geometric mean from the following data :

Size of item 120 125 130 135 136 138 139 140 147

Frequency 2 3 3 1 2 7 4 2 8

பின்வரும் விவரங்களுக்கு வடிவியல் சாராசரியினை கணக்கிடுக.

அளவு 120 125 130 135 136 138 139 140 147

அதிர்வெண் 2 3 3 1 2 7 4 2 8

Or

(b) Find the range and coefficient of range for the heights of 8 students of a class

158, 160, 165, 166, 168, 170, 173

ஒரு வகுப்பில் உள்ள 8 மாணவர்களின் உயரங்களுக்கு வரம்பு மற்றும் வரம்பின்குணங்களை கண்டுபிடி.

158, 160, 165, 166, 168, 170, 173

13. (a) Find the Karl Pearson's co-efficient of correlation

X	6	2	10	4	8
Y	9	11	5	8	7

காரல் பியார்சனின் தொடர்புகான கெழுவினை கண்டுபிடி.

X	6	2	10	4	8
Y	9	11	5	8	7

Or

- (b) Ten competitors in a beauty contest are ranked by two judges in the following order : calculate rank correlation

X	1	6	5	10	3	2	4	9	7	8
Y	6	4	9	8	1	2	3	10	5	7

பின்வரும் இரு நீதிபதிகளின் அழகு போட்டிக்கான 10 போட்டியாளர்களின் வரிசையிலிருந்து வரிசை தொடர்பினை கண்டுபிடி.

X	1	6	5	10	3	2	4	9	7	8
Y	6	4	9	8	1	2	3	10	5	7

14. (a) Calculate the Laspeyre's Index :

Types	Price		Quantity	
	2010	2014	2010	2014
X	9	15	5	5
Y	4	12	10	11
Z	1	5	6	6

லாக்ஸ்பியர் குறியீட்டு எண்ணைக் கண்டுபிடி.

	வகை		விலை		அலகு	
	2010	2014	2010	2014	2010	2014
X	9	15	5	5		
Y	4	12	10	11		
Z	1	5	6	6		

Or

- (b) Construct chain index numbers from the Link relatives given below :

Year	2010	2011	2012	2013	2014
Link Index	100	105	95	115	102

சங்கிலி தொடர் குறியீட்டு எண் மூலம் இணைப்பு உறவினை வடிவமை.

ஆண்டு	2010	2011	2012	2013	2014
தொடர்பு குறியீடு	100	105	95	115	102

15. (a) Calculate three yearly moving average of the following data :

Year	2005	2006	2007	2008	2009	2010	2011	2012
No.of students	15	16	17	20	23	25	29	33

மூன்று ஆண்டுகளுக்காக சராசரி நகர்வினை கணக்கிடுக.

ஆண்டு	2005	2006	2007	2008	2009	2010	2011	2012
மாணவர்களின் எண்ணிக்கை	15	16	17	20	23	25	29	33

Or

- (b) State the components of time series.

நேரத் தொடர்பின் கூறுகளை கூறுக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Calculate the lower and upper quartiles from the following data :

Central Value	2.5	7.5	12.5	17.5	22.5
Frequency	7	18	25	30	20

பின்வரும் விவரங்களிலிருந்து கீழ்மேல் கால்மானங்களை கணக்கிடுக.

மத்திய மதிப்பு 2.5 7.5 12.5 17.5 22.5

அதிர்வெண் 7 18 25 30 20

17. Represent the following data. in a pie diagram.

Items	Expenditure (in Rupees)
Food	87
Clothing	24
Recreation	11
Education	13
Rent	25
Miscellaneous	20

பை வரைபடத்தை வரைக.

வகைகள் செலவினங்கள் (ரூபாயில்)

உணவு 87

துணி 24

மனமகிழ் 11

கல்வி 13

வாடகை 25

பல்வகை 20

18. Find regression Lines by using assumed mean :

X 40 38 35 42 30

Y 30 28 25 35 18

கருதுவது சராசரி மூலம் பின்னடைவு வரிகளை கண்டுபிடி.

X 40 38 35 42 30

Y 30 28 25 35 18

19. Calculate Index number using

(a) Paache's method

(b) Laspeyre's method

Products	$P_0$	$Q_0$	$P_1$	$Q_1$
A	12	100	20	120
B	4	200	4	240
C	8	120	12	150
D	20	60	24	50

குறியீட்டு எண்ணை

(அ) பாச்சிஸ் முறை மற்றும்

(ஆ) லாக்ஸ்பியர் முறைகளில் கணக்கிடுக.

பொருள்கள்	$P_0$	$Q_0$	$P_1$	$Q_1$
அ	12	100	20	120
ஆ	4	200	4	240
இ	8	120	12	150
ஈ	20	60	24	50

20. Calculate trend values by the method of least square from the data given below and estimate sales for 2016,

Year	2009	2010	2011	2012	2013
Sales	70	74	80	86	90

பின்வரும் விவரங்களிலிருந்து 2016 ம் ஆண்டுக்கான விற்பனை போக்கு மதிப்பினை குறைந்த சதுர முறையில் கணக்கிடுக.

விலை	2009	2010	2011	2012	2013
விற்பனை	70	74	80	86	90

F-2421

Sub. Code

7BCO3C4

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Third Semester

Commerce

ADVANCED ACCOUNTANCY — III

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. Define 'Partnership'.  
கூட்டாண்மை வரையறு.
2. What is fixed capital?  
நிலை முதல் என்றால் என்ன?
3. What is meant by 'gaining ratio'?  
ஆதாய விகிதம் என்றால் என்ன?
4. Define 'Goodwill'.  
நற்பெயர் வரையறு.
5. What is 'Realisation account'?  
தீர்வுக் கணக்குகள் என்றால் என்ன?
6. What is meant by life insurance policy?  
ஆயுள் காப்பீட்டு திட்டம் என்றால் என்ன?

7. What is 'dissolution of partnership firm'?  
கூட்டு பங்கு நிறுவன கலைப்பு என்றால் என்ன?
8. What is meant by 'insolvency'?  
நொடிப்பு நிலை என்றால் என்ன?
9. What is 'Purchase consideration'?  
கொள்முதல் மறுபயன் என்றால் என்ன?
10. What is 'Maximum Loss method'?  
அதிகபட்ச இழப்பு முறை என்றால் என்ன?

**Section B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) 'A' and 'B' are partners in a firm 'A' draws Rs. 900 regularly in the middle of each month during the year 2016. 'B' draws Rs. 5,400 at the end of each half year. Calculate interest on their drawings at 5% p.a.

'A' மற்றும் 'B' இருவரும் ஒரு நிறுவனத்தின் கூட்டாளிகள் 'A' 2016-ம் ஆண்டில் ஒவ்வொரு மாத இடையிலும் தொடர்ந்து ரூ. 900 எடுத்துக் கொள்கிறார். 'B' ஒவ்வொரு அரையாண்டு இறுதியிலும் ரூ. 5,400 எடுத்துக் கொள்கிறார். ஆண்டுக்கு 5% எடுப்புகள் மீதான வட்டி கணக்கிடவும்.

Or

- (b) Prepare fluctuating capital account of Babu and Gopu from the following details.

	Babu	Gopu
Capital on 1.1.16	8,00,000	7,00,000
Drawing during 2016	1,60,000	1,40,000
Interest on drawings	4,000	2,000
Share of profit for 2016	84,000	66,000
Interest on capital	48,000	42,000
Salary	72,000	Nil

கீழ்க்காணும் விபரங்களைக் கொண்டு பாபு மற்றும் கோபுவின் மாறுபடும் முதல் கணக்கை தயாரிக்கவும்.

	பாபு	கோபு
முதல் 1.1.16	8,00,000	7,00,000
எடுப்பு 2016-ல்	1,60,000	1,40,000
எடுப்பு மீதான வட்டி	4,000	2,000
2016-ம் ஆண்டிற்கான லாப பங்கு	84,000	66,000
முதல் மீதான வட்டி	48,000	42,000
சம்பளம்	72,000	Nil

12. (a) The goodwill is to be valued at 3 years purchase of last 5 years average profit. The profit were Rs. 9,600 Rs. 14,400, Rs. 20,000, Rs. 6,000 and Rs. 10,000. Find out the value of goodwill.

நிறுவனத்தின் நற்பெயர் கடந்த 5 ஆண்டுகளின் சராசரி இலாபத்தில் 3 ஆண்டு கொள்முதல் என மதிப்பிடப்படுகிறது. 5 ஆண்டுகளின் இலாபங்கள் முறையே ரூ. 9,600, ரூ. 14,400, ரூ. 20,000, ரூ. 6,000 மற்றும் ரூ. 10,000. நற்பெயரின் மதிப்பை கணக்கிடுக.

Or



- (b) 'X' and 'Y' are partners shared profit in the ratio of 7 : 3 partners 'Z' was admitted as a New partner 'X' surrendered  $\frac{2}{7}$ th of his share and Y  $\frac{1}{7}$ th of his share in favour of 'Z'. Calculate new ratio.

'X' மற்றும் 'Y' என்ற கூட்டாளிகள் முறையே 7 : 3 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் 'Z' என்ற புதிய கூட்டாளிக்கு 'X' கொடுக்கும் பங்கு  $\frac{2}{7}$  மற்றும் 'Y' என்பவர் கொடுக்கும் பங்கு  $\frac{1}{7}$  ஆகும். அவர்களுடைய விகிதம் என்ன?

13. (a) Explain the various methods of treatment of goodwill.

நன்மதிப்பைக் கணக்குகளில் கையாளுவதற்கான பல்வேறு முறைகளை விளக்குக.

Or

- (b) A, B, C, D and E were partners in a firm sharing profits and losses in the ratio of 5 : 4 : 3 : 2 : 1 respectively. Unfortunately D and E met with an accident in which both of them died.

The goodwill of the firm was valued at Rs. 75,000 and 'A' 'B' and 'C' decided to share the future profit and losses in the ratio of 4 : 6 : 5 respectively. Pass journal entries.

A, B, C, D மற்றும் E ஆகிய கூட்டாளிகள் முறையே 5 : 4 : 3 : 2 : 1 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். எதிர்பாராத விதமாக D மற்றும் E ஒரு விபத்தில் மரணமடைந்தனர்.

கூட்டாண்மையின் நன்மதிப்பு ரூ. 75,000 என மதிப்பிடப்படுகிறது. மேலும் 'A' 'B' மற்றும் 'C' முறையே 4 : 6 : 5 என்ற விகிதத்தில் எதிர்கால இலாப நட்டத்தை பகிர முடிவெடுத்தனர். குறிப்பேட்டுப் பதிவுகளை தருக.

14. (a) Explain the rule of Garner vs Murray.

கார்டர் வெஸ் முரே விதிகளை விவரி.

Or

(b) 'A' 'B' and 'C' are partners, their balance sheet as on 31.12.2016.

Liabilities	Rs.	Assets	Rs.
Capital a/c :		Land and buildings	5,500
A	4,000	Stock in trade	2,000
B	2,000	Debtors	1,000
C	500	Cash in hand	1,500
Creditors	3,500		
	<u>10,000</u>		<u>10,000</u>

They decided to dissolve partnership on the above date. 'A' agrees to take over the stock at a valuation of Rs. 1,500 and the debtors at a valuation of Rs. 700 the land and building is sold at Rs. 2,700, prepare realisation account.

31.12.2016 அன்று முடிவடையும் 'A' 'B' மற்றும் 'C' இருப்பு நிலை குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொறுப்புகள்	ரூ	சொத்துக்கள்	ரூ.
முதல் கணக்கு		நிலம் மற்றும் கட்டிடம்	5,500
A	4,000	சரக்கிருப்பு	2,000
B	2,000	கடனாளிகள்	1,000
C	500	ரொக்க கையிருப்பு	1,500
கடனீந்தோர்	3,500		
	<u>10,000</u>		<u>10,000</u>

மேற்குறிப்பிட்ட நாளில் அவர்கள் கூட்டாண்மை கலைக்க முடிவடுத்தனர். 'A' என்ற கூட்டாளி சரக்கிருப்பை ரூ. 1,500 மதிப்பிற்கும் மற்றும் கடனாளிகளை ரூ. 700 மதிப்பிற்கும் எடுக்க முடிவெடுத்தனர். நிலம் மற்றும் கட்டிடம் ரூ. 2,700க்கு விற்கப்படுகிறது, தீர்வு கணக்கு தயாரிக்கவும்.

15. (a) Explain the methods of calculation of purchase consideration.

கொள்முதல் மறுபயனை கணக்கிடும் முறைகளை விவரி.

Or

- (b) A, B, C share profits in the ratio of 4 : 3 : 2. They have decided to sell their firm to a limited company on June 30<sup>th</sup> 2016, their balance sheet on that date.

Liabilities	Rs.	Assets	Rs.
Creditors	12,000	Machinery	30,000
Capital :		Debtors	15,000
A	20,000	Stock	13,000
B	15,000	Cash	2,000
C	13,000		
	<u>60,000</u>		<u>60,000</u>

Purchase consideration agreed upon was Rs. 50,000 of this the company has paid Rs. 32,000 in its own shares and the balance in cash. Dissolution expenses of the firm Rs. 600 was paid by the company. Prepare realisation a/c.

A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் முறையே 4 : 3 : 2 என்ற விகிதத்தில் இலாபத்தை பகிர்ந்து வந்தனர். அவர்கள் கூட்டாண்மையை வரையறுக்கப்பட்ட நிறுமத்திற்கு 30 ஜூன் 2016 அன்று என முடிவெடுத்தனர். அன்றைய இருப்பு நிலைக் குறிப்பு.

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
கடனீந்தோர்	12,000	இயந்திரம்	30,000
முதல் :		கடனாளிகள்	15,000
A	20,000	சரக்கிருப்பு	13,000
B	15,000	ரொக்கம்	2,000
C	13,000		
	<u>60,000</u>		<u>60,000</u>

கொள்முதல் மறுபயனாக ரூ. 50,000 ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதில் தனது சொந்த பங்குகளை ரூ. 32,000 மதிப்பிலும் மீதத் தொகையினை ரொக்கமாகவும் நிறுமம் செலுத்தியது. நிறுவன கலைப்புச் செலவு ரூ. 600 ஐ அந்நிறுமம் செலுத்தியது.

கூட்டாண்மை நிறுவனத்தின் தீர்வு இலாபத்தினை கணக்கிடுக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. On 31<sup>st</sup> Dec 2016, after close of the account, the capital account of A, B and C stood in the books of the firm at Rs. 80,000, Rs. 60,000, Rs. 40,000 respectively. It was subsequently discovered that interest at 5% on partners capital as at the beginning of the year and interest on drawing of partners were not considered. The interest on drawing of 'A' 'B' and 'C' stood as Rs. 500, Rs. 360 and Rs. 200 respectively. The profit for the year in arriving at the above figures of capital amounted to Rs. 1,20,000 and partners drawings had been 'A' Rs. 20,000, 'B' Rs. 15,000 and 'C' Rs. 9,000. The partners shared profit and losses in the ratio of 3 : 2 : 1 pass necessary journal entries.

டிசம்பர் 31, 2016ல் கணக்கை முடித்த பின் 'A' 'B' மற்றும் 'C' ன் முதல் முறையே ரூ. 80,000, ரூ. 60,000 மற்றும் ரூ. 40,000 ஆகும். பின்னர் கண்டுபிடித்தல் ஆரம்ப முதல் மீதான வட்டி 5% மற்றும் எடுப்பு மீதான வட்டி. 'A' 'B' மற்றும் 'C' முறையே ரூ. 500, ரூ. 360 மற்றும் ரூ. 200 ஆகும். அந்த ஆண்டின் இலாபம் மேற்கூறிய முதல் கணக்கிடும் பொழுது ரூ. 1,20,000 ஆகும். மற்றும் கூட்டாளிகள் A, B மற்றும் Cன் எடுப்பு முறையே ரூ. 20,000, ரூ. 15,000 மற்றும் ரூ. 90,000 ஆகும். கூட்டாளிகள் இலாப நட்டத்தை 3 : 2 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளை தருக.

17. 'A' and 'B' are partner sharing profit in proportion to capital their balance sheet as on 31<sup>st</sup> March 2017 is as under

Liabilities	Rs.	Assets	Rs.
Sundry creditors	60,000	Bank	12,000
Bills payable	40,000	Debtors	40,000
Capital accounts :		Stock	40,000
A	60,000	Building	90,000
B	40,000	Furniture	18,000
	<u>2,00,000</u>		<u>2,00,000</u>

They decided to admit 'C' into partnership with effect from 1<sup>st</sup> April 2017 on the following terms.

- 'C' share bring in a capital of Rs 50,000 for 1/5<sup>th</sup> share of profits.
- Goodwill is to be valued at Rs. 40,000
- Building and furniture was to be depreciated by 5%
- Provision for doubtful debts credited at 1½% on Sunday debtors.

Show revaluation a/c, capital a/c and balance sheet of the reconstructed partnership.

'A', 'B' என்ற கூட்டாளிகள் முறையே முதல் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் 31.3.2017ம் நாளை இரூப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு.

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
பற்பல கடனீந்தோர்	60,000	வங்கி	12,000
செலுத்தற்குரிய மாற்று சீட்டு	40,000	கடனாளிகள்	40,000
முதல் கணக்குகள் :		சரக்கிருப்பு	40,000
A	60,000	கட்டிடம்	90,000
B	40,000	அறைகலன்	18,000
	<u>2,00,000</u>		<u>2,00,000</u>

அவர்கள் பின்வரும் இனங்களைக் கருத்தில் கொண்டு 'C' என்பவரை 2017 ஏப்ரல் 1. அன்று கூட்டாண்மையில் சேர்த்துக் கொள்ள முடிவு எடுத்தனர்.

- (அ) 'C' தன் 1/5 பங்குக்கு ரூ. 50,000 முதல் கொண்டு வருவது  
 (ஆ) நற்பெயர் ரூ. 40,000 என மதிப்பிடுவது  
 (இ) கட்டிடம் மற்றும் அறைகலன் மீது 5% தேய்மானம் நீக்குவது  
 (ஈ) பற்பல கடனாளிகள் மீது 1½% வராக்கடன் ஒதுக்கு உருவாக்குக.

மறுமதிப்பீட்டுக் கணக்கு, முதல் கணக்குகள் மற்றும் இருப்பு நிலைக் குறிப்பு தயார் செய்க.

18. M, N and O are partners of a firm sharing profit bases in the ratio of 6 : 2 : 2 their balance sheet as on 30.06.2016.

Liabilities	Rs.	Assets	Rs.
Sundry creditors	8,000	Cash in hand	3,000
Reserve fund	30,000	Cash at bank	5,000
Capital a/c :		Debtors	45,000
M	70,000	Stock	35,000
N	50,000	Machinery	30,000
O	30,000	Building	70,000
	<u>1,88,000</u>		<u>1,88,000</u>

On that date 'O' retires from the business. It is agreed to adjust the value of the assets as follows :

- (a) To provide a reserve of 5% on Sundry debtors  
 (b) Depreciate stock by 5% and machinery by 10%  
 (c) Building to be revalued at Rs. 75,000.

Prepare revaluation a/c, capital a/c and balance sheet.

M, N மற்றும் O என்ற கூட்டாளிகள் 6 : 2 : 2 எனும் விகிதத்தில் இலாப நட்டங்கள் பகிர்ந்து அவர்களுடைய 30.6.2016ம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
பற்பல கடனீந்தோர்	8,000	கையிருப்பு ரொக்கம்	3,000
காப்பு நிதி	30,000	வங்கியிருப்பு ரொக்கம்	5,000
முதல் :		கடனாளிகள்	45,000
M	70,000	சரக்கிருப்பு	35,000
N	50,000	இயந்திரம்	30,000
O	30,000	கட்டிடம்	70,000
	<u>1,88,000</u>		<u>1,88,000</u>

பின்வரும் பகிர்வுகளுக்கு உடன் பட்டு நிறுவனத்திலிருந்து 'O' விலகினார்.

(அ) பற்பல கடனாளிகள் மீது 5% ஒதுக்கு உருவாக்குக.

(ஆ) சரக்கிருப்பு மீது 5% இயந்திரத்தின் மீது 10% தேய்மானம் நீக்குக.

(இ) கட்டிடத்தின் மதிப்பு ரூ. 75,000 ஆக மதிப்பிடுக.

மறுமதிப்பீட்டு க/கு, முதல் க/கு மற்றும் இருப்புநிலை குறிப்பு தயார் செய்க.

19. P, Q and R were partners sharing profit and losses in the ratio of 3 : 2 : 1 respectively. They decided to dissolve the firm on 30<sup>th</sup> June 2016. Their balance sheet as on that date was as under

Liabilities	Rs.	Assets	Rs.
Sundry creditors	35,000	Fixed assets	60,000
Capital :		Current assets	40,000
P	25,000		
Q	25,000		
R	15,000		
	<u>1,00,000</u>		<u>1,00,000</u>

All the assets were realised at Rs. 85,000. The amount realised in first instalment Rs. 25,000. Prepare statement showing the piecemeal distribution of cash.

P, Q மற்றும் R ஆகியோரின் இலாபம் மற்றும் நட்ட பங்கு விகிதம் முறையே 3 : 2 : 1 ஐ 30, 2016 அன்று நிறுவனத்தை கலைக்க முடிவு செய்தனர். அவர்களுடைய இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
பற்பல கடனீந்தோர்	35,000	நிலைச் சொத்துகள்	60,000
முதல் :		நடப்புச் சொத்துகள்	40,000
P	25,000		
Q	25,000		
R	15,000		
	<u>1,00,000</u>		<u>1,00,000</u>

எல்லாச் சொத்துக்களும் உணர்தல் செய்யப்பட்டதின் மதிப்பு ரூ. 85,000. உணர்தலின் மதிப்பு முறையே; முதல் தவணை ரூ. 35,000; இரண்டாவது தவணை ரூ. 25,000; மற்றும் மூன்றாவது தவணை ரூ. 25,000. ரொக்கத்தின் சிறுசிறு பகிர்தலை தயார் செய்க.

20. Explain the accounting treatment to be followed by the partnership concern at the time of sale to a company.

கூட்டாண்மை நிறுவனத்தை, நிறுமத்திற்கு விற்கும் பொழுது பின்பற்ற பட வேண்டிய கணக்கியல் முறைகளை விவரி.



F-2422

Sub. Code

7BCO4C1

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Fourth Semester

Commerce

PRINCIPLES OF MANAGEMENT

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define the term management.  
மேலாண்மையினை வரையறுக்க.
2. Who is the father of scientific management?  
அறிவியல் மேலாண்மையின் தந்தை என்பவர் யார்?
3. State the definition of planning.  
திட்டமிடலினை வரையறுக்க.
4. What do you know about decision-making?  
முடிவெடுத்தல் பற்றி நீவிர் அறிவது யாது?
5. State the meaning of decentralization of authority.  
அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்கான பொருள் தருக.
6. What do you know about performance appraisal?  
செயல்திறன் மதிப்பீடு பற்றி நீவிர் அறிவது யாது?

7. Define communication.  
தகவல் தொடர்பினை வரையறுக்க.
8. What is meant by motivation?  
ஊக்கமுட்டல் என்றால் என்ன?
9. What do you know about controlling?  
கட்டுப்படுத்துதல் பற்றி நீவிர் அறிவது யாது?
10. What is meant by span of control?  
கட்டுப்பாட்டு திறம் என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Elucidate the functions of management.  
மேலாண்மை செயல்பாடுகளை தெளிவுபடுத்துக.

Or

- (b) Trace the evolution of management thought.  
மேலாண்மை சிந்தனையின் பரிணாமத்தை வரைக.

12. (a) Demonstrate the importance of planning.  
திட்டமிடலின் முக்கியத்துவத்தை நிரூபி.

Or

- (b) Categorize the steps in planning.  
திட்டமிடலின் படிநிலைகளை வகைப்படுத்துக.

13. (a) Describe the factors governing the span of management.  
மேலாண்மை திறனின் ஆளும் காரணிகளை சுருக்கமாக விவரி.

Or

(b) Briefly explain the objectives of organizing.

ஒருங்கிணைத்தலின் நோக்கங்களை சுருக்கமாக விவரி.

14. (a) Clarify the principles of effective communication.

பயனுள்ள தகவல் தொடர்பின் கொள்கைகளை தெளிவுபடுத்துக.

Or

(b) Enumerate the barriers of communication.

தகவல்தொடர்பில் ஏற்படும் தடைகளை சுருக்கமாக விவரி.

15. (a) Generalize the significance of controlling.

கட்டுப்படுத்தலின் முக்கியத்துவத்தை பொதுமைப்படுத்துக.

Or

(b) Indicate the techniques of controlling in management.

நிர்வாகத்தில் கட்டுப்படுத்தும் நுட்பங்களைக் குறிப்பிடுக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Who proposed the four principles of scientific management? Discuss in detail.

விஞ்ஞான பூர்வ மேலாண்மையின் நான்கு கொள்கைகளை முன்வைத்தவர் யார்? விரிவாக விவாதிக்கவும்.

17. Illustrate the guidelines for effective planning.

பயனுள்ள திட்டமிடலின் வழிகாட்டுதல்களை விளக்குக.

18. Critically examine the essential steps involved in the process of staffing.

பணியமர்த்தல் பணியில் ஈடுபட்டுள்ள அத்தியாவசிய நடவடிக்கைகளை தீவிரமாக ஆராய்க.

19. Infer a logical conclusion about Herzberg's two factors theory.

ஹெர்ஸ்பெர்க்கின் இரண்டு காரணிகள் கோட்பாடு பற்றி தர்க்க ரீதியான முடிவைக் காண்க.

20. Interpret the steps involved in control process.

கட்டுப்பாட்டு வழிமுறைகளில் உள்ள படிகள் குறித்து விளக்கவும்.

---

F-2423

Sub. Code
7BCO4C2

**B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019**

**Fourth Semester**

**Commerce**

**BANKING LAW AND PRACTICE**

**(CBCS – 2017 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define the term banking.  
வங்கியியல் குறித்த வரைவிலக்கனம் தருக.
2. Who are called as customer?  
வாடிக்கையாளர் என்பவர் யார்?
3. What is a garnishee order in banking?  
வங்கியில் கையகப்படுத்தும் உத்தரவு என்றால் என்ன?
4. Who are called as special types of customers?  
சிறப்பு வாடிக்கையாளர்களாக யார் அழைக்கப்படுகிறார்கள்?
5. What do you know about crossing of a cheque?  
காசோலையில் கீரலிடல் பற்றி நீவிர் அறிவது யாது?
6. What is the meaning of material alteration in a cheque?  
ஒரு காசோலையில் பொருள் மாற்றியமைப்பின் பொருள் என்ன?

7. What is meant by endorsement?  
ஒப்புதல் மூலம் என்றால் என்ன?
8. What do you know about paying banker?  
செலுத்தும் வங்கியாளரை பற்றி நீவிர் அறிவது யாது?
9. What is meant by FDR?  
FDR என்றால் என்ன?
10. What is meant by letter of credit?  
கடன் கடிதம் என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Critique the rights of a banker.  
ஒரு வங்கியாளரின் உரிமைகளை தெளிவுபடுத்தவும்.
- Or
- (b) What is the rule in Clayton's Case? Explain in brief.  
க்ளேடனின் வழக்கின் விதிகள் என்ன? சுருக்கமாக விளக்குக.
12. (a) Express about fixed deposit receipt and state its legal implications.  
நிலையான வைப்பு ரசீது பற்றி வெளிப்படுத்தவும் மற்றும் அதன் சட்டரீதியான தாக்கங்களைக் குறிப்பிடவும்.

Or

- (b) Describe the perspectives related to effects of wrong entries.  
தவறான உள்ளீடுகளின் விளைவுகள் தொடர்பான முன்னோக்குகளை விவரி.

13. (a) Distinguish between Cheque Vs Bill of Exchange.  
காசோலை மற்றும் மாற்றுச்சீட்டு இவற்றின் வேறுபாட்டினை விவரி.

Or

- (b) Outline the types and significance of crossing.  
கீரலிடலின் வகைகள் மற்றும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துக.
14. (a) Elucidate the consequences of wrongful dishonour of cheques.  
காசோலையின் தவறான அவமதிப்பின் விளைவுகளை தெளிவுபடுத்துக.

Or

- (b) Briefly explain the various kinds of endorsement.  
பல வகையான ஒப்புதல் மூலத்தினை சுருக்கமா விவரி.
15. (a) State the concept of negligence.  
புறக்கணிப்பு என்ற கருத்தினை தெளிவுபடுத்துக.

Or

- (b) List the features of traveller's cheque.  
பயணிகளுக்கான காசோலையின் அம்சங்களை பட்டியலிடுக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Clarify the relationship between a banker and a customer.  
வங்கியாளர் மற்றும் வாடிக்கையாளர் ஆகியோர் இடையே உள்ள உறவுகளை தெளிவுபடுத்துக.

17. Critically examine the general procedure for opening and closing an account.

வங்கிக் கணக்கைத் துவங்கி மற்றும் மூடுவதற்கான பொது வழிமுறைகளை தீவிரமாக ஆராய்க.

18. Discuss the consequences of drawing up of a cheque without sufficient balance.

போதுமான இருப்பு இல்லாமல் ஒரு காசோலை வரைதலின் விளைவுகளை பற்றி விவாதி.

19. Clearly explain the circumstances for dishonour of cheques.

காசோலைகளை அவமதிக்கும் சூழ்நிலைகளை தெளிவுபடுத்துக.

20. Discuss the statutory protection regarding collecting banker.

வசூல் வங்கியரின் சட்டரீதியான பாதுகாப்பை பற்றி விவாதி.



F-2424

Sub. Code

7BCO4C3

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Fourth Semester

Commerce

BUSINESS MATHEMATICS

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Section A

(10 × 2 = 20)

Answer all questions.

1. Find the simple interest on Rs. 5,000 at 10% for 3 years.  
ரூ. 5,000-ற்கு 10% வட்டி வீதத்தில் 3 வருடத்திற்கான தனி வட்டியை கணக்கிடுக.
2. Write the two kinds of bill.  
ரசீதின் இரண்டு வகைகளை எழுதுக.
3. Write the product and quotient rules in logarithm.  
மடக்கையின் பெருக்கல் மற்றும் வகுத்தல் விதியை எழுதுக.
4. Find  $m$  if  $\log_3^m = 3$ .  
 $\log_3^m = 3$  எனில்  $m$  -ன் மதிப்பினை காண்க.

5. State Demorgan's law.

டீமார்கன் விதியினை எழுதுக.

6. If  $A = [1,2,3]$  and  $B = [1,3,5]$  then find  $A - B$ .

$A = [1,2,3]$  மற்றும்  $B = [1,3,5]$  எனில்  $A - B$  யை காண்க.

7. Write about Bayes Theorem.

பேய்ஸ் தேற்றத்தினை எழுதுக.

8. A perfect die is rolled twice. Find the probability of getting a total of 9.

இரு பகடைகள் வீசப்படும்போது கூடுதல் 9 கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?

9. State any two properties of normal distribution.

இயல்நிலைப் பரவலில் ஏதேனும் இரு பண்புகளைக் கூறுக.

10. Write the formula for finding binomial distribution.

ஈருறுப்பு பரவலின் சராசரிக்கான சூத்திரத்தை எழுதுக.

### Section B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Compute the interest on Rs. 1000 for 10 years at 4% per annum the interest being paid annually.

ஒரு வருடத்திற்கான 4% வட்டி விகிதத்தில் ரூபாய் 1000த்திற்கு 10 வருடத்திற்கான வட்டியினை காண்க.

Or

- (b) Find the term of a bill of Rs. 18,450 whose true discount at 5% per annum is Rs. 450.

ரூ. 18,450 தொகை கொண்ட பில்லின் ஒரு வருடத்திற்கான உண்மை தள்ளுபடி 5% வீதம் 450 எனில் அதன் உண்மையான தொகையை கணக்கிடுக.

12. (a) Prove that  $\log_{33}^{26} - \log_{69}^{65} + \log_{46}^{55} = 0$ .

$\log_{33}^{26} - \log_{69}^{65} + \log_{46}^{55} = 0$  என நிரூபி.

Or

- (b) If  $\log x/(b-c) = \log y/c - a = \log z/c - b$ , show that  $xyz = 1$ .

$\log x/(b-c) = \log y/c - a = \log z/c - b$  எனில்,  $xyz = 1$  என நிரூபி.

13. (a) Using Venn diagram prove that  $A \cap (B \cup C) = (A \cap B) \cup (A \cap C)$ .

வெண்படத்தினை பயன்படுத்தி

$A \cap (B \cup C) = (A \cap B) \cup (A \cap C)$  என நிரூபி.

Or

- (b) Given  $U = [1, 2, 3, 4, 5, 6, 7]$ ,  $A = [1, 2, 3, 4, 5]$   
 $B = [1, 3, 5, 7]$ ,  $C = [2, 5, 6, 7]$ , Find.

(i)  $A \cap C$

(ii)  $B \cap A$

(iii)  $C - B$

(iv)  $C' \cap A$

(v)  $A - B$

$U = [1, 2, 3, 4, 5, 6, 7]$ ,  $A = [1, 2, 3, 4, 5]$   
 $B = [1, 3, 5, 7]$ ,  $C = [2, 5, 6, 7]$  ஆகியவை  
கொடுக்கப்பட்டுள்ள இவற்றிற்கு

- (i)  $A \cap C$
- (ii)  $B \cap A$
- (iii)  $C - B$
- (iv)  $C' \cap A$
- (v)  $A - B$  ஆகியவற்றைக் காண்க.

14. (a) State and prove addition theorem of probability.  
நிகழ்தகவிற்கான கூட்டல் - தேற்றத்தினை கூறி நிறுவுக.

Or

- (b) The probability of success of an event is  $P$  and that of failure is  $q$ . Find the expected number of trials to get a success.

ஒரு நிகழ்ச்சியின் வெற்றிக்கான நிகழ்தகவு  $P$  அதன்  
தோல்விக்கான நிகழ்தகவு  $q$  என இருந்தால் வெற்றி  
அடைவதற்கான முயற்சிகளின் எண்ணிக்கையின்  
எதிர்பார்த்தல் என்ன?

15. (a) Obtain the mode of normal distribution.  
இயல்நிலைப் பரவலின் முகட்டைக் காண்க.

Or

- (b) Find the mean and standard deviation of a Binomial distribution.

ஈருறுப்பு பரவலின் சராசரி மற்றும் திட்ட விலக்கினை  
காண்க.

## Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. The simple interest on a certain principal for 5 years is Rs. 360 and the interest is  $\frac{9}{25}$  of the Principal. Find the principal and the interest rate.

குறிப்பிட்ட தொகையின் 5 வருடத்திற்கான தனி வட்டி 360 மற்றும் வட்டியானது  $\frac{9}{25}$  ல் அசல் தொகை எனில் அசல் தொகையையும், வட்டி விகிதத்தையும் காண்க.

17. If  $x = 1 + \log_a^{bc}$ ,  $y = 1 + \log_a^{ca}$ ,  $z = 1 + \log_c^{ab}$  show that  $\frac{1}{x} + \frac{1}{y} + \frac{1}{z} = 1$ .

$x = 1 + \log_a^{bc}$ ,  $y = 1 + \log_a^{ca}$ ,  $z = 1 + \log_c^{ab}$  எனில்  $\frac{1}{x} + \frac{1}{y} + \frac{1}{z} = 1$  என நிரூபி.

18. In a survey of 5000 persons, it was found that 2800 read Indian express and 2,300 read Statesman while 400 read both papers. How many read neither Indian Express nor statesman.

5000 மனிதர்களை கணக்கெடுத்தபோது 2800 பேர் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திதாளும், 2300 பேர் ஸ்டேட்மேன் செய்திதாளும், 400 பேர் இரண்டு தாள்களையும் படிக்கிறார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஸ்டேட்மேன் செய்திதாள் இரண்டினையும் படிக்காதவர்களின் எண்ணிக்கை எத்தனை?

19. State and prove Baye's theorem.

பேயிஸ் தேற்றத்தை கூறி விளக்குக.

20. Write down any five properties of normal distribution and find the mode of the normal distributions.

இயல் நிலை பரவலின் பயன்பாடுகள் ஐந்தினை எழுதுக. மற்றும் இயல்நிலைப் பரவலின் முகட்டினை காண்க.

---

F-2425

Sub. Code

7BCO4C4

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Fourth Semester

Commerce

ADVANCED ACCOUNTANCY – IV

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is meant by contract account?

ஒப்பந்த கணக்கு என்றால் என்ன?

2. What do you know about notional profit?

புலனாகா லாபம் பற்றி நீவிர் அறிவது யாது?

3. What is meant by royalties?

ஆதாய உரிமைகள் என்றால் என்ன?

4. What do you know about lease?

குத்தகை பற்றி நீவிர் அறிவது யாது?

5. What is meant by hire purchase?

வாடகை கொள்முதல் என்றால் என்ன?

6. What is meant by re-possession?

மறு வசம் என்றால் என்ன?

7. What do you know about insolvency?  
நொடிப்பு நிலை பற்றி நீவிர் அறிவது யாது?
8. What is meant by deficiency account?  
பற்றக்குறை கணக்கு என்றால் என்ன?
9. What is meant by departmental accounting?  
துறைவாரி கணக்கியல் என்றால் என்ன?
10. What is meant by branch accounting?  
கிளைக் கணக்கியல் என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Contract price – Rs. 10,00,000  
Work certified – Rs. 5,00,000  
Notional Profit – Rs. 2,40,000  
Cash received is 80% of work certified  
Calculate the amount to be transferred to the profit and loss account.
- ஒப்பந்த விலை – ரூ.10,00,000  
சான்றளிக்கப்பட்ட வேலை – ரூ. 5,00,000  
புலனாகா இலாபம் – ரூ.2,40,000
- 80% சான்றளிக்கப்பட்ட வேலைக்கு தொகை பெறப்பட்டது.  
இலாப நட்ட கணக்கில் காட்டப்பட வேண்டிய தொகையை காண்க.

Or

- (b) Clarify the features of notional profit.  
புலனாகா லாபத்தின் இயல்புகளை தெளிவுப்படுத்துக.



12. (a) On 1<sup>st</sup> January 2011, the Gudur Mines leased some land for a minimum rent of Rs. 3,000 for the first year, Rs. 5,000 in the second years and thereafter Rs. 10,000 per annum merging into a royalty of 50 paise per ton with power to recoup Short working over two years after occurring of short workings. The outputs were as follows:

2011 – 3,000 tons

2012 – 8,600 tons

2013 – 22,000 tons

2014 – 50,000 tons

Show how the accounts would appear in the books of the Gudur Mines.

ஜனவரி 1, 2011 அன்று “குடூர்” சுரங்கம் குறைந்த அளவு வாடகையாக முதல் ஆண்டிற்கு ரூ.3,000. இரண்டாம் ஆண்டிற்கு ரூ.5,000 மேலும் அதன் பிறகு ஆண்டிற்கு ரூ.10,000 எனவும் அதை காப்புரிமைத் தொகையுடன் ஒரு டன்னிற்கு 50 பைசா என இணைத்து பெறுமாறு குத்தகைக்கு ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் நிறைவுபெறாத வேலையை இரண்டு ஆண்டிற்குப்பின் பெறுமாறும் ஒப்புக் கொள்ளப்பட்டது :

உற்பத்தி பின்வருமாறு :

2011 – 3,000 டன்கள்

2012 – 8,600 டன்கள்

2013 – 22,000 டன்கள்

2014 – 50,000 டன்கள்

குடூர் சுரங்க கணக்கு ஏடுகளில் இது எவ்வாறு தோன்றும் என்பதை கண்டறிக.

Or

- (b) A Company had two departments A and B. A department supplies the goods to B department at its usual Selling price. From the following figures prepare departmental Trading Profit and loss account for the year 2016.

	A	B
	(Rs.)	(Rs.)
Opening stock 1.1.2016	30,000	–
Purchases	2,10,000	–
Transfer to B	50,000	50,000
Sales	2,00,000	60,000
Closing stock (31.12.2016)	40,000	10,000

ஒரு நிறுவனத்தில் A, B என்னும் இரண்டு துறைகள் இருக்கின்றன. B துறைக்கு வேண்டியதை துறை A அதனுடைய விற்பனை விலையில் தருகிறது. கீழ்க்கண்ட விபரங்களிலிருந்து 2016 ம் ஆண்டுக்கான துறைவாரி வியாபார இலாப நஷ்ட கணக்குகளை தயாரிக்கவும்.

	A	B
	(ரூ.)	(ரூ.)
ஆரம்ப சரக்கிருப்பு 1.1.2016	30,000	–
கொள்முதல்	2,10,000	–
B க்கு மாற்றப்பட்ட சரக்கு	50,000	50,000
விற்பனை	2,00,000	60,000
இறுதிச் சரக்கு (31.12.2016)	40,000	10,000

13. (a) X Ltd. had purchased a machinery on hire purchase system from Y Ltd. The terms are that X Ltd. would pay Rs. 20,000 down on signing the agreement and annual instalments of Rs, 11,000 each commencing from the beginning of the next year. X Ltd. charged depreciation at 10% per annum under diminishing balance system. Y Ltd. charged interest at 10% per annum, Prepare machinery account and Y Ltd. a/c in the books of X Ltd.

X நிறுவனம் Y நிறுவனத்திடமிருந்து வாடகைக் கொள்முதல் முறையில் ஒரு இயந்திரத்தை கொள்முதல் செய்தது. X நிறுவனம் ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் போது ரூ.20,000 முதல் தொகையாகவும் மீதி தொகையை ரூ.11,000 வீதம் அடுத்த ஆண்டு ஆரம்பம் முதல் தரவேண்டுமென நிபந்தனை உள்ளது. ஆண்டிற்கு 10% குறைந்துசெல் இருப்பு முறை தேய்மானத்தை X நிறுவனம் சுமத்துகிறது. ஆண்டிற்கு 10% வட்டியை Y நிறுவனம் சுமத்துகிறது. X நிறுவன ஏடுகளில் Y நிறுவன கணக்கையும் மேலும் இயந்திரக் கணக்கையும் தயார் செய்க.

Or

- (b) Describe the nature of hire purchase accounts.

வாடகை கொள்முதல் கணக்கின் இயல்பினை சுருக்கமாக விவரி.

14. (a) What is the need for insolvency accounting? Explain in brief.

நொடிப்பு நிலை கணக்கியலின் தேவை யாது? சுருக்கமாக விவரி.

Or

(b) The assets of Ramaswamy of Bombay on 31.6.2000 as shown by his books were Rs. 28,000 and his liabilities Rs. 22,000. He estimated his deficiency Rs. 15,000. He found the following were not taken into account.

- (i) Interest at 6% on his capital from 1.1.2000.
- (ii) A contingent liability of Rs. 1,250 on bills discounted by his for Rs. 5,000.
- (iii) Amount due as wages Rs. 300, Rent Rs. 100, Taxes – Rs. 150. Prepare statement of affairs and deficiency account.

திரு பம்பாய் இராமசாமியின் சொத்துக்கள், பொறுப்புகள் 31.6.2000 ன் படி முறையே ரூ.28,000, ரூ. 22,000, அவர் கணக்கின்படி பற்றாக்குறை ரூ.15,000 பிறகு கீழ்க்கண்டவைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று அறிந்தால்.

- (i) முதல் மீது வட்டி 6% (1.1.2000 லிருந்து)
- (ii) நிச்சயமற்ற பொறுப்பு ரூ.1,250, வட்டஞ் செய்த உண்டியலின் மீது ரூ.5,000.
- (iii) கொடுபட வேண்டியவை கூலி ரூ.300, வாடகை ரூ. 100, வரி ரூ.150, நிலை அறிக்கையையும் பற்றாக்குறை கணக்கையும் தயார் செய்க.

15. (a) The Bombay Textiles Ltd. Opened a branch at Delhi on 1<sup>st</sup> April, 2013.

From the following particulars, prepare all the accounts effected for 2013 – 2014 and 2014 – 2015 in the books of the head office :

	2013 – 2014	2014 – 15
	(Rs.)	(Rs.)
Goods sent to Delhi	45,000	1,35,000
Cash sent to Branch for :		
Rent	6,000	6,000
Salaries	4,800	6,800
Other Expenses	2,000	3,000
Cash received from Branch	70,000	1,60,000
Stock on 31 <sup>st</sup> March	7,000	26,000
Petty cash in hand on 31 <sup>st</sup> March	120	260

பம்பாய் நிறுவனம் 1.4.2013 டெல்லியில் கிளை தொடங்கியது. தலைமை நிறுவன புத்தகத்தில் 2013 – 14 மற்றும் 2014 – 15 -ற்கான அனைத்து கணக்குகளையும் தயாரிக்க.

	2013 – 2014	2014 – 15
	(ரூ.)	(ரூ.)
டெல்லிக்கு அனுப்பப்பட்ட பொருள்	45,000	1,35,000
கிளை செலவிற்கு அனுப்பப்பட்ட பணம் :		
வாடகை	6,000	6,000
சம்பளம்	4,800	6,800
மற்ற செலவுகள்	2,000	3,000
கிளையிலிருந்து பெறப்பட்ட பணம்	70,000	1,60,000
31 மார்ச்சில் சரக்கிருப்பு	7,000	26,000
31 மார்ச்சில் சிறு தொகை இருப்பு	120	260

Or

- (b) Briefly explain the procedure for Allocation of expenses for departments.

துறை செலவினங்களுக்கான ஒதுக்கீடு குறித்து சுருக்கமாக விளக்கவும்.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. A firm of builders, carrying out large contracts kept in a contract ledger separate accounts for each contract. The following particulars relate to a certain contract carried out during the year ended 30<sup>th</sup> June.

	Rs.
Work certified by Architects	1,43,000
Cash received from the contractee	1,30,000
Materials sent to site	64,500
Labour engaged on site	54,800
Plant installed at site	11,300
Value of plant at 30 <sup>th</sup> June (closing)	8,200
Cost of work not yet certified	3,400
Establishment charges	3,250
Direct Expenditure	2,400
Wages accrued due	1,800
Materials, closing balance	1,400
Materials returned to store	400
Direct expenses accrued due	200
Contract price	2,00,000

You are required to prepare an account, showing the profit on the contract to 30<sup>th</sup> June.

ஒரு பெரிய கட்டிட நிறுமம், பெரிய அளவிலான ஒப்பந்தங்களை தனிதனி பேரேட்டுக் கணக்குகளில் மேற்கொண்டுள்ளது. பின்வரும் விவரங்கள் ஜூன் 30 -ல் முடிவுறும் ஆண்டிற்கான ஒரு ஒப்பந்தம் தொடர்புடையதாகும்.

	ரூ.
கட்டிட நிபுணர்களால் சான்றளிக்கப்பட்ட வேலையின் அளவு	1,43,000
ஒப்பந்ததாரரிடமிருந்து பெறப்பட்ட ரொக்கம்	1,30,000
பணியிடத்திற்கு அனுப்பப்பட்ட சரக்கின் மதிப்பு	64,500
பணியிடத்தில் பணிபுரிவோர் மதிப்பு	54,800
பணியிடத்தில் நிறுவப்பட்ட தளவாடங்கள்	11,300
ஜூன் 30 நாளன்றைய தளவாடங்களின் மதிப்பு (இறுதி மதிப்பு)	8,200
சான்றளிக்கப்படாத பணியின் மதிப்பு	3,400
நிறுவுதலுக்கான செலவுகள்	3,250
நேரடி செலவுகள்	2,400
கொடுபட வேண்டிய கூலி	1,800
சரக்குகளின் இறுதி மதிப்பு	1,400
பண்டகசாலைக்கு திருப்பி அனுப்பப்பட்ட சரக்குகள்	400
நேரடி செலவுகள் கொடுபட வேண்டியது	200
ஒப்பந்த விலை	2,00,000

30 ஜூன் நாளன்றைய ஒப்பந்தம் மீதான இலாபத்தை காட்டும் கணக்கு ஒன்றை தயார் செய்ய நிவீர் கோரப்படுகிறீர்.

17. N. Traders purchased two machines costing Rs. 1,60,000 each from Delhi Motors on 1<sup>st</sup> January 2012 on Hire Purchase System. The terms were:

Payment on delivery Rs. 40,000 for each machine and balance in three equal instalment together with interest at 10% p.a. to be paid at the end of each year.

N Traders write off 25% depreciation each on the Diminishing Balance Method.

N Traders paid the instalment due on 31<sup>st</sup> Dec. 2012 and on 31<sup>st</sup> Dec. 2013 but could not pay the final instalment.

Delhi motors repossessed one machine adjusting its value to the amount due. The repossession was done on the basis of 30% depreciation on Diminishing Balance Method.

Write up the ledger a/c in the books of N. Traders showing the above transactions.

ஜனவரி 1, 2012 - ம் வருடம் N டிரேடர்ஸ் ஒவ்வொன்றும் ரூ. 1,60,000 மதிப்பிலான இரண்டு இயந்திரங்களை டெல்லி மோட்டார்ஸ் நிறுவனத்திடம் தவணை கொள்முதல் முறையில் வாங்கியுள்ளது.

நிபந்தனைகள் :

ஒவ்வொரு இயந்திரத்திற்கும் ரூ.40,000 உடனடியாக பணம் செலுத்தி மீதமுள்ள மூன்று தவணையாக 10% வட்டியுடன் செலுத்துவதாக ஒப்பு கொள்ளப்பட்டது.

N டிரேடர்ஸ் 25% குறைந்த செல் மதிப்பில் தேய்மானம் ஒதுக்கீடு செய்கின்றது.

N டிரேடர்ஸ் 31 டிசம்பர், 2012 மற்றும் 31 டிசம்பர் 2013 -குரிய தவணை மட்டும் செலுத்தி உள்ளது. கடைசி தவணை செலுத்தவில்லை.

டெல்லி மோட்டார்ஸ் நிலுவை தொகைக்காக ஒரு இயந்திரத்தை திரும்ப கையகப்படுத்தியுள்ளது. மறுகையகப்படுத்தல் 30%. குறைந்த செல் மதிப்பில் கணக்கிடப்பட்டுள்ளது.

N டிரேடர்ஸ் ஏட்டின் கணக்குகளை மேற்கண்ட நடவடிக்கை மூலம் தயார் செய்க.



18. Mr. Gupta purchased a machine under hire purchase agreement from Mr. Pankaj. The cash price of the machine was Rs, 15,500. The payment for the purchase is to be made us under.

On Signing the agreement Rs. 3,000 End of the first year  
Rs. 5,000 End of the second year Rs. 5,000 End of the  
third year Rs. 5,000 Make necessary journal entries in  
the books of both the parties. Charge depreciation at the  
rate of 10% diminishing balance method.

திரு. குப்தா என்பவர் திரு. பங்கஜ் என்பவரிடமிருந்து ஒரு  
இயந்திரத்தை வாடகை கொள்முதல் ஒப்பந்தப்படி கொள்முதல்  
செய்துள்ளார். இயந்திரத்தின் ரொக்க நிலை ரூ. 15,500.

கொள்முதலுக்கான விலை பின்வருமாறு செலுத்தப்பட்டது.

ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது ரூ. 3,000 முதலாண்டு  
இறுதியில் ரூ.5,000 இரண்டாமாண்டு இறுதியில் ரூ.5,000  
மூன்றாமாண்டு இறுதியில் ரூ.5,000 இரண்டு நபர்களின்  
ஏடுகளிலும் தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைக் தருக.  
குறைந்து செல் இருப்பு முறைப்படி 10% தேய்மானத்தை எழுதுக.

19. A undertook several large contracts and his, ledger contained, therefore, a separate account for each contract on 31<sup>st</sup> March 2018. the account of contract No. 907 showed the following amounts as expended there on :

	Rs.
Materials directly purchased	1,80,000
Materials issued from stores	50,000
Wages	2,44,000
Direct expenses	24,000
Plant purchased	1,60,000
Proportionate establishment charges	54,000

The contract was for Rs. 15,00,000 and upto 31<sup>st</sup> March 2018 Rs. 6,00,000 had been received in cash which represented 80% of work certified. The materials on site unconsumed were valued at Rs. 15,000. The contract plant was to be depreciated by Rs. 16,000. Prepare the contract account showing what profits there on have been earned to date.

A என்பவர் பல்வேறு வேறு பேரளவு ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டார். ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் தனித்தனியாக கணக்குகள் பேரேட்டில் இடம் பெற்றன. 2018 மார்ச்சு மாதம் 31, அன்று எண். 907 என்ற ஒப்பந்தத்தின் மீதான செலவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன :

	ரூ.
மூலப்பொருட்கள் நேரடிக் கொள்முதல் செய்தது	1,80,000
பண்டக இருப்பிலிருந்து கொடுத்த பொருள்கள்	50,000
கூலி	2,44,000
நேரடிச் செலவுகள்	24,000
எந்திரம் வாங்கியது	1,60,000
நிருவாக வீதப்படி பிரித்த செலவுகள்	54,000

ஒப்பந்தம் 2018, மார்ச்சு 31 - ல் முடிவடையைக் கூடியதும் ரூ. 15,00,000 க்கு ஆகும். ரூ. 6,00,000 ரொக்கமாகப் பெறப்பட்டது. இது சான்றளிக்கப்பட்ட முடிந்த வேலையில் 80 சதவீதமாகும். தொழிலிடத்தில் நுகராக மூலப்பொருளின் மதிப்பு ரூ. 15,000. ஒப்பந்த எந்திரத்தின் மீது ரூ.16,000 தேய்மானமாகும். அந்நாளில் பெறப்பட்ட இலாபத்தினைக் காட்டும் ஒப்பந்தக் கணக்கினைத் தயாரிக்கவும்.

20. A firm has two departments, Timber and Furniture. Furniture was made by the firm itself out of timber supplied by the Timber department at its usual selling price. From the following figures prepare Departmental Trading and profit and loss a/c fm the year 2014.

	Timber	Furniture
	(Rs.)	(Rs.)
Opening stock (1.1.2014)	3,00,000	50,000
Purchases	20,00,000	15,000
Sales	22,00,000	4,50,000
Transfer to Furniture Department	3,00,000	–
Expenses :		
Manufacturing	–	60,000
Selling	20,000	6,000
Stock 31.12.2014	2,00,000	60,000

The stock in the furniture department may be considered as consisting of 75% of Timber and 25% other expenses. Timber department earned Gross Profit at the rate of 20% in 2013. General expenses come to Rs. 1,10,000.

ஒரு நிறுவனத்திற்கு டிம்பர் மற்றும் அறைகலன் என இரண்டு துறைகள் உள்ளன. அறைகலன் துறைக்கு தேவையான அறைகலனுக்குரிய மரவகைகளை டிம்பர் துறை வழக்கமான விற்பனை விலையில் மரவகைகளை அளித்து வருகின்றது.

பின்வரும் தகவலின்படி 2014 - ம் ஆண்டுக்குரிய துறைவாரியான வியாபாரம் மற்றும் இலாப நட்ட கணக்கு தயார் செய்க.

	டிம்பர்	அறைகலன்
	(ரூ.)	(ரூ.)
தொடக்க சரக்கிருப்பு (1.1.2014)	3,00,000	50,000
கொள்முதல்	20,00,000	15,000
விற்பனை	22,00,000	4,50,000
அறைகலன் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டவளக்கு	3,00,000	—
செலவுகள் :		
உற்பத்தி	—	60,000
விற்பனை	20,000	6,000
சரக்கிருப்பு (31.12.2014)	2,00,000	60,000

அறைகலன் துறையில் உள்ள சரக்கிருப்பில் 75% டிம்பரும். 25% மற்ற செலவாக அடங்கியுள்ளது என தீர்மானிக்கப்படுகிறது. 2013 - ம் ஆண்டு டிம்பர் துறை பெற்ற மொத்த இலாபம் 20% ஆகும்.

நிறுவனத்தின் ஒட்டு மொத்த பொது செலவு ரூ. 1,10,000.

F-2426

Sub. Code

7BCO5C1

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Fifth Semester

Commerce

CORPORATE ACCOUNTING

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. What is share capital?  
பங்கு மூலதனம் என்றால் என்ன?
2. What is maturity?  
முதிர்வு என்றால் என்ன?
3. What is incorporation?  
இணைப்பு என்றால் என்ன?
4. What is time ratio?  
நேர விகிதம் என்றால் என்ன?
5. Define in the term final account.  
இறுதி கணக்கு வரையறை செய்க.
6. What is interim dividend?  
இடைக்கால பங்காதாயம் என்றால் என்ன?

7. What is amalgamation?  
ஒருங்கிணைப்பு என்றால் என்ன?
8. What is purchase consideration?  
கொள்முதல் மறுபயன் என்றால் என்ன?
9. Define in the term Good will.  
நற்பெயர் வரைவிலக்கணம் யாது?
10. Who is liquidater?  
கலைப்பாளர் என்பார் யார்?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Sri Siva Ltd. invited applications for 5,000 shares of Rs. 10 each, payable as : on application - Rs. 5, on allotment Rs. 5, the entire is she was applied for and the amount was received in full. Pass Journal entries in the books of the company.

ஸ்ரீ. சிவா லிட் 5000 பங்குகளை ரூ. 10 வீதம் வெளியிட்டது. ரூ. 5 இணை விண்ணப்பத்திலும் ரூ. 5 தினை ஒதுக்கீடிற்காவும் பெற வேண்டியது. வெளியிட்ட அனைத்து பங்குகளுக்கும் பணம் பெறப்பட்டதாக கொண்டு. அந்நிறுவனத்தின் குறிப்பேட்டு பதிவுகளை தருக.

Or

- (b) Pass Journal entries for the following issues of debentures.
- (i) Issue of 500, 10% debentures of Rs. 100 each
- (ii) Issue of 500, 10% debentures of Rs. 100 each at a premium of 10%
- (iii) Issue of 500, 10% debentures of Rs. 100 each at a discount of 10%

பின்வரும் கடனீட்டுபத்திரம் வெளியீட்டிற்கான குறிப்பேட்டு பதிவுகளை தருக.

- (i) 500, 10% கடனீட்டு பத்திரங்களை ரூ. 100 வீதம் வெளியிட்டது
- (ii) 500, 10% கடனீட்டு பத்திரங்களை ரூ. 100 வீதம் 10% முனைமத்தில் வெளியிட்டது
- (iii) 500, 10% கடனீட்டு பத்திரங்களை ரூ. 100 வீதம் 10% வட்டத்தால் வெளியிட்டது.

12. (a) How do you calculate sales ratio?

விற்பனை விகிதத்தினை நீவிர் எவ்வாறு கணக்கிடுவாய்?

Or

(b) What are the objectives of acquisition of Business?

வியாபார நிறுவன கையகப்படுத்துதலின் நோக்கங்கள் யாவை?

13. (a) The following in the trial balance of Anitha Ltd. as 30<sup>th</sup> June 2018. Prepare trading account

	Rs.
Stock, 30 <sup>th</sup> June 2017	75,000
Sales	3,50,000
Purchases	2,45,000
Wages	50,000
Discount received	5,000
Share capital	1,00,000
Stock, 30 <sup>th</sup> June 2018	83,000

30 ஜூன் 2018 ம் நாளை அனிதா வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் இருப்பாயிலிருந்து வியாபார கணக்கினை தயாரிக்க

	ரூ.
சரக்கிருப்பு 30 ஜூன் 2017 ன் படி	75,000
விற்பனை	3,50,000
கொள்முதல்	2,45,000
கூலி	50,000
தள்ளுபடி பெற்றது	5,000
பங்கு மூலதனம்	1,00,000
சரக்கிருப்பு 30 ஜூன் 2018 ன் படி	83,000

Or

- (b) From the following informations, prepare a balance sheet of Mr. Fun Ltd as on 31, March 2018

Share capital Rs. 3,92,500

Reserve and surplus Rs. 55,000

Long term borrowings Rs. 3,00,000

Trade payable Rs. 77,350

Short term provisions Rs. 35,750

Short term advances Rs. 31,000

Trade receivable Rs. 82,650

Closing stock Rs. 95,000

Tangible assets Rs. 6,16,950

Intangible assets Rs. 35,000



பின்வரும் விவரங்களிலிருந்து திரு. பன் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் 31 மார்ச் 2018 ம் நாளை இரூப்பு நிலை குறிப்பினை தயாரிக்க.

பங்கு மூலதனம் ரூ. 3,92,500

காப்பும் ஒதுக்கும் ரூ. 55,000

நீண்ட கால கடன் ரூ. 3,00,000

வியாபார செலுத்துதல்கள் ரூ. 77,350

குறுகிய கால ஒதுக்கு ரூ. 35,750

குறுகிய கால பெருதல்கள் ரூ. 31,000

வியாபார பெறுதல்கள் ரூ. 82,650

இறுதி சரக்கிருப்பு ரூ. 95,000

புலனாகும் சொத்துக்கள் ரூ. 6,16,950

புலனாகாத சொத்துக்கள் ரூ. 35,000.

14. (a) A Ltd agrees to take over B Ltd on the following terms:
- (i) The share holders of B Ltd are to be paid Rs. 50 in cash and issues 4 shares of Rs. 10 each in A Ltd for every share of B Ltd. B Ltd has 50,000 equity shares.
  - (ii) 5000 debentures of Rs. 100 each of B Ltd. are to be redeemed of a premium of 10%
  - (iii) Expenses of liquidation of Rs. 25,000 are to be borne by A Ltd.

Calculate purchase consideration.

பின்வரும் விவரங்களிலிருந்து ஏ வரையறுக்கப்பட்ட நிறுவனம் பி வரையறுக்கப்பட்ட நிறுவனத்தினை எடுத்துக் கொள்ள செலுத்த வேண்டிய கொள்முதல் மறுபயனை கணக்கிடுக.

- (i) பி நிறுவன பங்குதாரர்களுக்கு ரூ. 50 ரொக்கமாகவும் மற்றும் பி நிறுவன ஒவ்வொரு பங்குகளுக்கும் A நிறுவனத்தின் ரூ. 10 மதிப்புடைய 4 பங்குகளை தருவது பி நிறுவனத்தின் மொத்த சாதாரண பங்குகள் 50,000
- (ii) 5000 ரூ. 100 மதிப்புடைய கடனீட்டு பத்திரங்களை 10% முனைமத்தில் மீட்பது
- (iii) கலைப்பு செலவு ரூ. 25,000 த்தன் எ நிறுவனம் ஏற்பது.

Or

- (b) From the following in the balance sheet of M Ltd as on 31<sup>st</sup> March

Liabilities	Rs.	Assets	Rs.
Share capital	11,25,000	Fixed assets	16,25,000
General reserve	4,50,000	Investments	3,00,000
7% debentures	3,50,000	Current assets	2,50,000
Current liabilities	<u>2,50,000</u>		<u>                    </u>
Total	<u>21,75,000</u>		<u>21,75,000</u>

R Ltd agreed to take over the business of M Ltd calculate purchase consideration under net assets method by valuing all assets and liabilities at book value.

எம் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் 31 மார்ச் 2016 ம்  
நாளைய இருப்பு நிலை குறிப்பு

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
மூலதன பங்கு	11,25,000	நிலைச் சொத்துக்கள்	16,25,000
பொது காப்பு	4,50,000	முதலீடுகள்	3,00,000
7% கடனீட்டு பத்திரம்	3,50,000	நடப்பு சொத்துக்கள்	2,50,000
நடப்பு பொருப்புக்கள்	2,50,000		
கூடுதல்	<u>21,75,000</u>	கூடுதல்	<u>21,75,000</u>

ஆர் வரையறுக்கப்பட்ட நிறுவனமானது எம்  
வரையறுக்கப்பட்ட நிறுவனத்தை எடுத்துக் கொள்ளவுள்ளது.  
அதற்கான கொள்முதல் மறுபயனை நிகர சொத்து மதிப்பு  
முறையில் அனைத்து பொறுப்புகள் மற்றும் சொத்துக்களை  
புத்தக மதிப்பில் கணக்கிடுக.

15. (a) Calculation goodwill on the basis of three year's  
purchase of the last five years average profits

Year	Profit (Rs.)
First Year	4,800
Second year	7,200
Third year	10,000
Fourth year	3,000
Fifth year	5,000

பின்வரும் ஐந்தாண்டுகளால் சாராசரி இலாபங்குவிருந்து  
மூன்றாண்டுகள் கொள்முதல் முறையில் நற்பெயரினை  
கணக்கிடுக.

ஆண்டு	இலாபம் (ரூ.)
முதலாமாண்டு	4,800
இரண்டாமாண்டு	7,200
மூன்றாம்மாண்டு	10,000
நான்காமாண்டு	3,000
ஐந்தாமாண்டு	5,000

Or

7

**F-2426**

- (b) Compute the value of equity share under the net Assets method

	Rs.
Total assets at market value	60,30,000
Total external liabilities	24,00,000
2,00,000 equity shares of Rs. 10 each	20,00,000

நிகர சொத்து மதிப்பு முறையில் சாதாரண பங்கின் மதிப்பினை கணக்கிடுக.

	ரூ.
சந்தை மதிப்புபடி கூடுதல் சொத்துக்கள்	60,30,000
வெளிநபர்களுக்கான கூடுதல் பொறுப்புகள்	24,00,000
2,00,000 சாதாரண பங்குகள் ரூ. 10 வீதம்	20,00,000

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Reliance Ltd issued 2000 shares of Rs. 100 each at a premium of 10% payable as follows.

on application Rs. 25, on allotment Rs. 35 (including premium) on first call Rs. 20 and on final call Rs. 30

1800 share were applied for and allotted. All the money was received. Except the fist and final calls on 200 shares held by Ramani. These shares wave profited. Pass journal entries and prepare the balance sheet.

ரிலைன்ஸ் வரையறுக்கப்பட்ட நிறுவனம் 2000, 100 ரூ. பங்குகளை 10% வீதம் முனைமத்திற்கு வெளியிட்டுட்டது. அவை ரூ. 25, விண்ணப்பத்தின் பொழுதும், ரூ. 35 (முனைமம் உட்பட) ஒருங்கிட்டின் பொழுதும் முதல் அலைப்பின் பொழுது ரூ. 20 மற்றும் இறுதி அலைப்பின் பொது ரூ. 30 மாக செலுத்தப்பட வேண்டியதாகும்.

1800 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் மட்டும் பெறப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரமணியிடமுள்ள 200 பங்குகளுக்கான முதல் மற்றும் இறுதி அழைப்பு பணம் போக மீதமுள்ள அனைத்து பணங்களும் பெறப்பட்டன. அந்த பங்குகள் ஒருப்பிழப்பு செய்யப்பட்டது எனக்கொண்டு குறிப்பேட்டு பதிவுகள் மற்றும் இருப்பு நிலை குறிப்பிணையும் தயாரிக்க.

17. G Ltd provides the following informations you are required to calculate the profit prior to and after incorporation. The ratios of time and sales between pre and post incorporation periods are

Time ratio 3:5; sales Ratio - 2:3; Gross profit Rs. 5,00,000.  
The expenses are

	Rs.		Rs.
Salaries	96,000	Preliminary expenses	1,00,000
General expenses	12,000	Director's fees	18,000
Discount	40,000	Selling expenses	7,000
Advertisement	50,000	Stationery	2,000
Rent	15,000		

Prepare a statement showing profit before and after incorporation.

ஜீ வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து நிறுவனம் தொடக்கத்திற்கான முன்பின் இலாப நிலைகளை கண்டறிக.

கால விகிதம் - 3:5; விற்பனை விகிதம் - 2:3 மொத்த இலாபம் ரூ. 5,00,000. செலவினங்கள்

	ரூ.		ரூ.
சம்பளம்	96,000	தொடக்க செலவுகள்	1,00,000
பொது செலவுகள்	12,000	இயக்குனர் கட்டணம்	18,000
தள்ளுபடி	40,000	விற்பனை செலவுகள்	7,000
விளம்பரம்	50,000	எழுதுப்பொருள்	2,000
வாடகை	15,000		

கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து நிறுவனம் தோற்றுவிப்பதற்கு முன் மற்றும் பின் காலங்களில் இலாபத்தை கண்டறிக.

18. Give the form of statement of profit or loss of a company as prescribed in part II of schedule III and the balance sheet of company in part I of schedule III with your imaginary figure.

ஓர் நிறுவன இலாப நட்டக் கணக்கினை நிறுவன கணக்கின் பிரிவு-II பகுதி-III-இன் அடிப்படையிலும் மற்றும் நிறுவன இருப்பு நிலைக் குறிப்பினை பிரிவு-I பிரிவு-III-இன் படி உமது கற்பனையான தொகையிட்டு தயாரிக்க.

19. Following is the balance sheet of L Ltd as on 31<sup>st</sup> March 2018

Liabilities	Rs.	Assets	Rs.
Share capital	2,50,000	Land and Building	3,00,000
Reserve	1,00,000	Furniture	2,00,000
Bank loan	2,00,000	Stock	1,00,000
Creditors	1,50,000	Debtors	50,000
		Profit and Loss A/c	50,000
<b>Total</b>	<b>7,00,000</b>	<b>Total</b>	<b>7,00,000</b>

L Ltd was absorbed by M Ltd on a purchase consideration of Rs. 6,00,000, payable Rs. 4,00,000 in cash and 20,000 shares of Rs. 10 each. liquidation expenses were Rs. 10,000. Give journal entries in the books of L Ltd.

பின்வரும் L வரையறுக்கப்பட்ட 31 மார்ச் 2018 ம் நாளைய இருப்பு நிலை குறிப்பிலிருந்து

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
பங்கு மூலதனம்	2,50,000	நிலமும் கட்டிடமும்	3,00,000
காப்பு	1,00,000	அறைகலன்	2,00,000
வங்கி கடன்	2,00,000	சரக்கிருப்பு	1,00,000
கடன்நீத்தோர்	1,50,000	கடனாளர்கள்	50,000
		இலாப நட்ட க/கு	50,000
<b>கூடுதல்</b>	<b>7,00,000</b>	<b>கூடுதல்</b>	<b>7,00,000</b>

L வரையறுக்கப்பட்ட நிறுவம் M வரையறுக்கப்பட்ட நிறுவனத்தால் ஈர்க்கப்பட்டு, அதற்கான கொள்முதல் மறுபயனாக ரூ. 6,00,000 த்தினை ரூ. 4,00,000 ரொக்கமாகவும், மீதமுள்ளதை ரூ. 10 மதிப்பிடைய 20,000 பங்குகளை தருவதாகவும் ஒப்பு கொள்ளப்பட்டது. மேலும் கலைப்பு செலவுகள் ரூ. 10,000 மாறும் எனக் கொண்டு L நிறுவனத்தின் குறிப்பேட்டு பதிவுகளை தருக.

20. The net profit earned by M and Co during the last three years were

	Rs.
I year	36,000
II year	40,000
III year	44,000

The capital employed by M and Co is Rs. 1,00,000 fair return on capital, considering the risk involved is Rs. 10% calculate the value of goodwill on the basis of three year's purchase of super profit.

பின்வரும் எம் நிறுவனத்தின் முன்றாண்டுகளுக்கான நிகர இலாபம் கொடுக்கப்பட்டுள்ளது

	ரூ.
முதலாமாண்டு	36,000
இரண்டாமாண்டு	40,000
மூன்றாமாண்டு	44,000

எம் நிறுவனம் பயன்பாட்டுடைய முதல் ரூ. 1,00,000, திரும்ப பெறும் மூலதன மதிப்புக்கான காத்திருப்பு ரூ. 10% எதைகொண்டு மூன்றாண்டு கொள்முதல் சிறப்பு இலாப முறையில் அந்நிறுவனத்தின் நற்பெயரினை கணக்கிடுக.

F-2427

Sub. Code
7BCO5C2

**B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019**

**Fifth Semester**

**Commerce**

**COSTING**

**(CBCS – 2017 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** the questions.

1. Define the term cost.  
அடக்கவிலை வரையறு.
2. What is contribution?  
பங்களிப்பு என்றால் என்ன?
3. What is LIFO method?  
கடைசியில் பெற்றவை முதலில் வழங்குமுறை என்றால் என்ன?
4. Define EOQ  
EOQ வரையறு.
5. What is idle time?  
செயலற்ற நேரம் என்றால் என்ன?
6. What do you understand by merit rating?  
தகுதி மதிப்பீடு குறித்து நீவிர் அறிவென்ன?



7. What is overhead?  
மேற்செலவுகள் என்றால் என்ன?
8. What is apportionment?  
பகிர்மானம் என்றால் என்ன?
9. Define Job costing.  
வேலை அடக்கவிலை வரையறு.
10. What do you understand by Joint product?  
கூட்டுப்பொருள் குறித்து நீவிர் அறிவென்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Explain the functions of cost accounting.  
அடக்கவிலை கணக்கியலின் பணிகளை விவரி.

Or

- (b) State the advantages of cost accounting.  
அடக்கவிலை கணக்கியலின் நன்மைகளை விவரி.
12. (a) From the following, prepare stores ledger account under simple average methods :
- January 1    Opening balance 600 units @ Rs. 5
- January 5    Issued 250 units
- January 6    Purchased good 200 units @ Rs. 4.50.
- January 10   Issued 400 units.
- January 12   Purchased goods 150 units @ Rs. 4.50.
- January 20   Received from vendor 325 units @ Rs. 4.50

பண்டக பேரேட்டுக் கணக்கினை 'சாதாரண சராசரி முறையில் கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து தயாரிக்கவும்.

ஜனவரி 1	தொடக்க இருப்பு 600 அலகுகள் ரூ. 5 வீதம்
ஜனவரி 5	வழங்கியது 250 அலகுகள்
ஜனவரி 6	கொள்முதல் 200 அலகுகள் ரூ.4.50 வீதம்
ஜனவரி 10	வழங்கியது 400 அலகுகள்.
ஜனவரி 12	கொள்முதல் 150 அலகுகள் ரூ. 4.50.
ஜனவரி 20	விற்பனையாளரிடமிருந்து பெற்றது 325 அலகுகள் ரூ.4.50

Or

(b) From the following particulars, calculate economic order quantity :

Annual requirement : 1600 units

Cost of material Rs: 40 per unit.

Cost of placing and receiving an order Rs. 50

Storage and carrying cost 10% of inventory per annum.

பின்வரும் விபரங்களிலிருந்து சிக்கன உத்தரவு அளவைக் கணக்கிடுக.

ஒரு ஆண்டுத் தேவை 1600 அலகுகள்

மூலப் பொருளின் அடக்கம் ரூ. 40 ஒரு அலகிற்கு

கொள்முதல் மற்றும் பொருள்களின் பெற்ற விலை ரூ. 50

பொருளை சேகரித்து வைப்பதற்கான செலவு சரக்கிருப்பில் (10% ஆண்டுக்கு)

13. (a) Describe the causes of labour turnover.

தொழிலாளர் சுழற்சி பற்றிய காரணங்களை விவரிக்க.

Or

3

F-2427

- (b) A worker complete his job before the standard time allowed. Time taken 15 hours. Hourly rate of wage Rs. 1.50.

Find the earnings as per:

- (i) Halsey Plan  
(ii) Rowan plan

ஒரு பணியாளர் குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் பணியினை நிறைவு செய்துள்ளார் பணியாளர் எடுத்துக்கொண்ட நேரம் 15 மணி நேரம். ஒரு மணி நேரத்திற்கான கூலி ரூ. 1.50 ஆகும். ஹால்சி மற்றும் ரோவான் முனைமத் திட்டத்தின் கீழ் பணியாளரின் மொத்த வருமானம் கணக்கிடுக.

14. (a) Calculate the overhead allocable to production departments A and B from the following; There are two service departments X and Y. X renders service to A and B in the ratio of 3 : 2 and Y renders service to A and B in the ratio of 9 : 1. Overhead as per primary overhead distribution is :

A – Rs. 49,800      B – Rs. 26,900;

X – Rs. 15,600      Y – Rs. 10,800

A மற்றும் B உற்பத்தித் துறையின் மேற்செலவுகளை கணக்கிடுக. இரண்டு சேவை துறைகள் X மற்றும் Y உள்ளன. X சேவைத் துறையிலிருந்து A மற்றும் B க்கு வழங்கிய விகிதம் 3 : 2 மற்றும் Y சேவைத் துறையிலிருந்து A மற்றும் Y க்கு வழங்கிய விகிதம் 9 : 1. முதன்மை மேற்செலவுகாக விநியோகப்படுத்தப்பட்ட மேற்செலவுகள்.

A – ரூ. 49,800      B – ரூ. 26,900;

X – ரூ. 15,600      Y – ரூ. 10,800

Or

- (b) The works overheads of a department are Rs. 3,00,000

The direct wages are Rs. 3,00,000

The direct material costs is Rs. 9,00,000

Ascertain the prime cost percentage rate of works over head.

துறையின் வேலைக்கான மேற்செலவு ரூ. 3,00,000

நேரடி கூலி ரூபாய் ரூ. 3,00,000

நேரடி மூலப்பொருள் அடக்கம் ரூ. 9,00,000

எனக்கொண்டு முதன்மை அடக்கவிலையினை வேலைக்கான சராசரி மேற்செலவினைக் கணக்கிடுக.

15. (a) In process 'A' 100 units of raw materials were introduced at Rs. 10 per unit. The other expenditure incurred by the process was Rs. 602 of the units introduced 10% are normally lost in the course of manufacture and they possess a scrap value of Rs. 3 each. The output of process A was only 75 units. Prepare process account and find abnormal loss.

100 அலகுகள் மூலப்பொருள் ஒன்று ரூ. 10 வீதம் படிமுறை 'அ'-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த படிமுறையில் செய்த பிற செலவு ரூ. 602 அறிமுகப்படுத்தப்பட்ட அலகுகளில் 10% சாதாரண நட்ட அலகுகளாகும் கழிவுப் பொருள்கள் அலகு ஒன்று ரூ. 3 க்கு விற்பனை செய்யப்படுகின்றன. படிமுறை 'அ' -ல் உற்பத்தி செய்யப்பட்ட அலகுகள் 75. படிநிலை கணக்கு மற்றும் அசாதாரண நட்டத்தை கண்டறிக.

Or

5

F-2427

- (b) The following expenditure is incurred for producing an article named "PENTAX" :

Materials (200 units) Rs. 4,000, Labour of Rs. 3,000, Indirect Expenses 50% of labour. Normal loss is 5% of the Input. A unit of wastage is sold for Rs. 10. Output is 180 units. Prepare the process account and abnormal loss/gain account.

கீழ்க்கண்ட செலவுகள் பென்டாக்ஸ் என்ற பொருளை உற்பத்தி நேர்ந்தவை :

மூலப்பொருள்கள் (200 அலகுகள்) ரூ. 4,000, கூலி ரூ. 3,000 மறைமுக செலவுகள் கூலியில் 50% சாதாரண நட்டம் உள்ளீட்டில் 5% ஆகும். நட்டமான அலகுகள் அலகு ஒன்றுக்கு ரூ. 10 வீதம் திரும்ப கிடைக்கும். உற்பத்தி செய்த பொருள்கள் 180 அலகுகள் ஆகும். படிமுறை கணக்கினையும் அசாதாரண இலாப/நட்ட கணக்கினை தயார் செய்க.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. From the following data relating to the manufacture of a standard product during the month of September 2015. Prepare a statement showing the cost and profit per unit :

Raw materials used	–	Rs. 40,000
Direct wages	–	Rs. 24,000
Machine hours worked	–	9,500 hours
Machine hour rate	–	Rs. 4 per hour
Office overheads	–	20% on works cost
Selling overheads	–	Rs. 1 per unit
Units produced	–	20,000 units
Units sold	–	18,000 @ Rs. 10 per unit.

ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்காக 2015 செப்டம்பர் மாதத்திற்கான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு அலகிற்கான அடக்கச் செலவு மற்றும் இலாபம் இவற்றினை காட்டும் அறிக்கையினை தயாரிக்கவும்.

பயன்படுத்திய மூலப்பொருட்கள்	– ரூ. 40,000
நேரடிக்கூலி	– ரூ. 24,000
இயந்திர மணியளவு பணி செய்யப்பட்டது	– 9,500 hours
இயந்திரத்திற்கான செலவு	– ஒரு மணிக்கு ரூ. 4 வீதம்
அலுவலக மேற்செலவு	– பணி அடக்கத்தில் 20%
விற்பனை செலவு	– ஒரு அலகிற்கு ரூ. 1 வீதம்
உற்பத்தி செய்யப்பட்ட அலகுகள்	– 20,000 அலகுகள்
விற்பனை செய்யப்பட்ட அலகுகள்	– அலகு ஒன்றிற்கு ரூ. 10 வீதம் 18,000 அலகுகள்

17. From the following particulars prepare a stores ledger showing the materials under first in first out method.

- 3.1.2017 Purchased 2000 units @ Rs. 21 per unit  
 6.1.2017 Issued 500 units  
 7.1.2017 Purchased 2000 units @ 21 per unit  
 12.1.2017 Issued 1000 units  
 19.1.2017 Purchased 2000 units @ Rs. 20 per unit  
 22.1.2017 Issued 2200 units  
 28.1.2017 Purchased 1500 units @ Rs. 22 per unit  
 30.1.2017 Issued 1900 units

பின்வரும் விவரங்களிலிருந்து “முதலில் பெற்றவை முதலில் வழங்கப்பட்டது” என்ற முறையில் சரக்குகள் பேரேட்டினைத் தயாரிக்கவும்.

3.1.2017 கொள்முதல் 2000 அலகுகள் ரூ. 21 வீதம்

6.1.2017 வழங்கீடு 500 அலகுகள்

7.1.2017 கொள்முதல் 2000 அலகுகள் ரூ. 21 வீதம்

12.1.2017 வழங்கீடு 1000 அலகுகள்

19.1.2017 கொள்முதல் 2000 அலகுகள் ரூ. 20 வீதம்

22.1.2017 வழங்கீடு 2200 அலகுகள்

28.1.2017 கொள்முதல் 1500 அலகுகள் ரூ. 22 வீதம்

30.1.2017 வழங்கீடு 1900 அலகுகள்

18. With the help of the following information you are required to ascertain the wages paid to workers :

Mr. X and Mr. Y

Under Taylors differential piece rate system.

Standard time allowed – 50 units per hour.

Simple time rate was Rs. 5 per hour.

Differential rate to be applied.

75% of piece rate when below standard.

125% of piece rate when above the standard the worker

have produced in a day of 8 hours as follows:

Mr. X – 250 units.

Mr. Y – 410 units.

பின்வரும் விபரங்களிலிருந்து Mr. X மற்றும் Mr. Y ஆகியோருக்கு டைலரின் மாறுபடும் வேலை வீதக் கூலி முறையின் படி கொடுக்கப்பட வேண்டிய கூலியை கணக்கிடுக.

வரையறுக்கப்பட்ட காலம் – 1 மணிக்கு 50 அலகுகள்

சாதாரண நேர வீதக் கூலி – ரூ. 5 மணிக்கு

வேறுபடும் வேலைக் கூலி

வேலை வீதக் கூலியில் 75 சதவீதம் வரையறுக்கப்பட்ட உற்பத்திக்க உட்பட்ட நிலையில்

வேலை வீதக் கூலியில் 125 சதவீதம் வரையறுக்கப்பட்ட உற்பத்திக்கு மீறிய நிலையில்

ஒரு நாளில் 8 மணி நேரத்தில், Mr. X – 250 அலகுகளையும் Mr. Y – 410 அலகுகளையும் உற்பத்தி செய்து உள்ளனர்

19. The following details are available for the month of may 2017 relating two service departments 'A' and 'B' and production departments R and S :

	Amount Rs.	B	Apportionment basis R	S
A	20,000	25%	40%	35%
B	15,000	–	40%	60%
R	30,000	–	–	–
S	32,000	–	–	–

Prepare a summary of overhead distribution under the step ladder method.

பின்வரும் இரு 'A' மற்றும் 'B' என்ற இரு சேவைத் துறை மற்றும் R S என்ற இரு உற்பத்தி துறைக்குமான மே 2017 மாதத்திற்கான விவரங்களிலிருந்து மேற்செலவு பகிர்மானங்களை ஏணிப்படி முறைமையில் தயாரிக்க.

	விலை ரூ.	B	பகிர்மான அடிப்படை R	S
A	20,000	25%	40%	35%
B	15,000	–	40%	60%
R	30,000	–	–	–
S	32,000	–	–	–



20. Product A is obtained after passing through three distinct processes. Prepare process accounts from the following information :

	Process		
	I	II	III
	Rs.	Rs.	Rs.
Materials	5,200	3,960	5,924
Direct wages	4,000	6,000	8,000
Production overheads	Rs. 18,000		

In Process I – 1,000 units were introduced for Rs. 6,000.

Production overhead to be distributed at 100% on wages.

Actual output Normal loss Scrap value P.V.  
(in unit)

Process – I	900	5%	Rs. 4
Process – II	820	10%	Rs. 8
Process – III	780	15%	Rs. 10

பண்டகம் A மூன்று தனித்தனி படிமுறைகளைக் கடந்தபின் பெறப்படுகிறது. கீழ்க்கண்ட தகவல்களிலிருந்து படிமுறைக் கணக்குகளை தயாரிக்கவும்.

	படிமுறை		
	I	II	III
	ரூ.	ரூ.	ரூ.
பொருட்கள்	5,200	3,960	5,924
நேரடிக்கூலி	4,000	6,000	8,000
உற்பத்தி செலவுகள்	ரூ. 18,000		

படிமுறை – ஐல் 1000 அலகுகள் ரூ. 6000 க்கு நுழைக்கப்படுகின்றன. உற்பத்திச் செலவுகள் நேரடிக்கூலியில் 100% பகிர்ந்து கொள்க.

உண்மையான சாதாரண அலகு ஒன்றுக்கு மிஞ்சிய உற்பத்தி (அலகுகள்) நடட்டம் பொருளின் மதிப்பு

படிமுறை – I	900	5%	ரூ. 4
படிமுறை – II	820	10%	ரூ. 8
படிமுறை – III	780	15%	ரூ. 10

F-2428

Sub. Code
7BCO5C3

**B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019**

**Fifth Semester**

**Commerce**

**COMMERCIAL LAW**

**(CBCS – 2017 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is a quasi contract?  
பகுதி உடன்படிக்கை என்றால் என்ன?
2. What is consent?  
ஒப்புதல் என்றால் என்ன?
3. What are the right of subrogation?  
துரதிருஷ்டவசமான உரிமை என்றால் என்ன?
4. What is guarantee?  
உத்திரவாதம் என்றால் என்ன?
5. Who is bailor?  
ஒப்படைப்பான் என்பவர் யார்?
6. What is pledge?  
உறுதிமொழி என்றால் என்ன?

7. What is contract of agency?  
நிறுவனம் ஒப்பந்தம் என்றால் என்ன?
8. What is ratification?  
சரிசெய்தல் என்றால் என்ன?
9. Define insolvent.  
திவால் வரையறு,
10. What is meant by mercantile agent?  
வணிக முகவர் என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** the questions, choosing either (a) or (b).

11. (a) Distinguish between the contingent and contract.  
ஒப்புதல் மற்றும் ஒப்பந்தம் இடையேயான வேறுபாடு விவரி.
- Or
- (b) Discuss about breach of contract.  
ஒப்பந்தத்தினை மீறல் பற்றி விவாதி.
12. (a) What are the features of contract of guarantee?  
ஒப்பந்த உத்தரவாதத்தின் அம்சங்கள் என்னென்ன?

Or

- (b) List out the contract of indemnity.  
இழப்பீட்டு ஒப்பந்தம் பற்றி எடுத்துரைக்க.

13. (a) What are the duties of bailee?

பைலேயின் கடமைகள் யாவை?

Or

(b) Distinction between the termination and bailment.

பிளையெடுப்பு மற்றும் முடிவெடுத்தல் இடையேயான வேறுபாடுகளை எடுத்துரைக்க.

14. (a) What are the features of contract of agency?

நிறுவன ஒப்பந்தத்தின் அம்சங்கள் என்னென்ன?

Or

(b) Explain about delegation of authority.

அதிகார குழுவின் விளக்கத்தை விளக்குக.

15. (a) What are the rights of an unpaid seller?

செலுத்தப்படாத விற்பனையாரின் உரிமைகள் யாவை?

Or

(b) Put out the concept of sale by non- owners.

உரிமையாளர் அல்லாதோர் விற்பனை செய்தல் என்பது பற்றி கூறுக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the various parties involved in a contract. State their roles.

உடன்படிக்கையில் ஈடுபடும் பல்வேறு நபர்களை விவரித்து மேலும் அவர்களது பணிகளை கூறுக.

17. Describe the classification of guarantee?

உத்திரவாதத்தின் வகைகளை விவரிக்க.

18. Discuss the difference between pledge and mortgage.

உறுதிமொழிக்கும் மற்றும் அடமானத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

19. Enumerate the various types of agency

பல்வேறு வகையான நிறுவனங்களை பற்றி விவரிக்க.

20. Discuss the rights and duties of seller.

விற்பனையாளரின் உரிமைகள் மற்றும் கடமைகளை விவாதிக்க.

F-2429

Sub. Code

7BCOE1A

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Fifth Semester

Commerce

Elective : INCOME TAX – I

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What do you mean by Direct Tax?  
நேர்முக வரி என்றால் என்ன?
2. Who introduced Income Tax in India?  
இந்தியாவில் வருமானவரி யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
3. Who is a person as per Sec. 2 (31)?  
சட்ட விதி 2(31)-இன் படி ஒரு நபர் என்பவர் யார்?
4. What is meant by Assessment Year?  
மதிப்பீட்டு ஆண்டு என்றால் என்ன?
5. What is meant by Salary?  
சம்பளம் என்றால் என்ன?
6. What is meant by capital expenditure?  
மூலதன செலவுகள் என்றால் என்ன?

7. What is professional income?  
தொழில் வருமானம் என்றால் என்ன?
8. What do you mean by Business Sec. 2 (3)?  
சட்டவிதி 2 (3)ன் படி வணிகம் என்றால் என்ன?
9. What do you mean by Income from other sources?  
பிற மூலங்களிலிருந்து பெறப்படும் வருமானம் என்றால் என்ன?
10. What is self-generated asset?  
சுயமாக உருவாக்கப்பட்ட சொத்து என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) What are the causes of levying Income Tax?  
வருமான வரி விதிப்பதற்கான காரணங்கள் யாவை?

Or

- (b) State the features of Income.  
வருமானத்தின் சிறப்பியல்புகளை கூறுக.

12. (a) What are the different classes of assesseees?  
மதிப்பீட்டிற்குரியவரின் வகைகள் யாவை?

Or

- (b) How do you determine the residential status of an individual?  
தனிநபர் ஒருவரின் குடியிருப்பு நிலையை எவ்வாறு நிர்ணயிப்பாய்?

13. (a) From the following particulars of Mr. Velan compute the taxable and exempted HRA.

Basic salary Rs. 48,000 p.m.; D.A. Rs. 8,000 p.m.;  
House rent allowance Rs. 6,400 p.m.; Actual rent  
paid Rs. 9,600 p.m.

திரு வேலன் என்பவரின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து  
வரிக்கு உட்பட்ட மற்றும் வரிவிலக்கு பெற்ற வீட்டு  
வாடகைப் படியை கணக்கிடுக

அடிப்படை சம்பளம் மாதம் ரூ. 48,000; அகவிலைப்படி  
மாதம் ரூ. 8,000; வீட்டு வாடகைப்படி மாதம் ரூ. 6,400;  
வாடகை செலுத்தியது மாதம் ரூ. 9,600.

Or

- (b) Calculate net annual value from the following :

Rent received Rs. 17,500 p.m.; standard rent  
Rs. 16,000 p.m.; municipal rental value Rs. 17,000  
p.m.; fair rental value Rs. 17,200 p.m.; municipal  
taxes @ 10% paid.

கீழ்க்கண்டவற்றிலிருந்து நிகர ஆண்டு மதிப்பினை  
கணக்கிடுக :

வாடகை பெற்றது ரூ. 17,500 p.m.; தர வாடகை  
ரூ. 16,000 p.m.; நகராட்சி வாடகை மதிப்பு ரூ. 17,000 p.m.;  
மாதிரி உத்தேச வாடகை ரூ. 17,200 p.m.; நகராட்சி வாடகை  
மதிப்பில் 10% செலுத்தப்பட்டது.

14. (a) State the admissibility or not of the following item  
in business lead.

- (i) Loss due to embezzlement by an employee  
Rs. 2,000.
- (ii) Purchase of furniture Rs. 10,000.
- (iii) stock damages in fire Rs. 3,000.
- (iv) Advertisement expenses Rs. 4,000.
- (v) Commission received Rs. 500.



கீழ்காணும் செலவினங்கள் வியாபார கணக்கில் அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்பதை தெரிவி

- (i) பணியாளர் ஒருவர் கையாடல் செய்த வகையில் நட்டம் ரூ. 2,000.
- (ii) தளவாடங்கள் வாங்கியது ரூ. 10,000.
- (iii) தீயினால் சேதமடைந்த சரக்கிருப்பு நட்டம் ரூ. 3,000.
- (iv) விளம்பரச் செலவு ரூ. 4,000.
- (v) தரகு பெற்றது ரூ. 500.

Or

- (b) From the following information, calculate the amount of depreciation to be provided during the previous year 2018–19.

	Rs.
Written down value on 1.4.2018	15,00,000
Machinery purchase on 1.12.2018	1,00,000
Sale of machinery 31.1.2019	25,000
Rate of depreciation @ 15%	

கீழ்காணும் தகவல்களிலிருந்து 2018-2019ம் முந்தைய ஆண்டிற்கான தேய்மானத்தை கணக்கிடுக.

	ரூ.
1.4.2018 அன்று குறைந்த செல் மதிப்பு இருப்பு	15,00,000
1.12.2018 அன்று இயந்திரம் வாங்கியது	1,00,000
31.1.2019 அன்று இயந்திரம் விற்பனை	25,000
தேய்மான விகிதம் @ 15%	

15. (a) From the following information compute the income from other sources for the assessment year 2018–19.

- (i) Card game loss Rs. 600.
- (ii) Dividend (gross) Indian Company Rs. 15,000.
- (iii) From the activity of owning and maintaining horses for race purposes :  
Loss at Chennai Rs. 2,000;  
Profit at Bangalore Rs. 10,000.
- (iv) Betting in horse race Rs. 5,000.

கீழ்க்காணும் விபரங்களிலிருந்து வரி கணக்கிடும் ஆண்டு 2018–19 ஆண்டுக்கான இதர மூலங்களிலின் வருமானத்தை கணக்கிடவும்.

- (i) சீட்டு விளையாட்டு நஷ்டம் ரூ. 600.
- (ii) இந்திய நிறுமத்தின் பங்காதாயம் ரூ. 15,000.
- (iii) குதிரை பந்தையத்திற்கு குதிரை சொந்தமாக வைத்து பராமரித்தல்.  
சென்னை நஷ்டம் ரூ. 2,000;  
பெங்களூரில் இலாபம் ரூ. 10,000.
- (iv) குதிரை பந்தயத்தில் பந்தைய தொகை கட்டியது ரூ. 5,000.

Or

(b) Compute capital gain arising from sale of a residential house for the AY 2019–20.

	Rs.
Cost of acquisition (2004–05)	1,00,000
Sold on 31.12.2018	5,00,000
Cost of improvement (2011–12)	5,000
(CII 2004–05 — 113; 2011–12 — 184; 2018–19 — 280).	

நடப்பு ஆண்டு 2019-20 வீட்டு விற்பனையிலிருந்து மூலதன ஆதாயத்தை கணக்கிடவும்.

	ரூ.
வீடு வாங்கியது (2004-05)	1,00,000
வீடு விற்பனை பயன் 31.12.2018	5,00,000
அவ்வீட்டோடு அறை கட்டியது (2011-12)	5,000
(CII 2004-05 — 113; 2011-12 — 184; 2018-19 — 280).	

**Part C** (3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the relationship between Finance Act and Income Tax Act.

நிதிச் சட்டத்திற்கும் வருமான வரி சட்டத்திற்கும் உள்ள தொடர்பை விளக்குக.

17. From the following details, calculate the total income of Ms. Zarina if she is OR, NOR & NR.

- (a) Dividend from Indian company Rs. 1,00,000.
- (b) Dividend from Foreign company Rs. 1,50,000 received in India.
- (c) Income from business from Kenya but controlled from India Rs. 2,00,000.
- (d) Income from business from Switzerland but controlled from Bangladesh Rs. 5,00,000.
- (e) Income accrued in Indonesia Rs. 2,50,000 2/5<sup>th</sup> received in India.

திருமதி ஜாரினா வரி விதிப்பிற்கு உட்பட்ட வருமானத்தை பின்வரும் சூழ்நிலைகளில் கணக்கிடுக. குடியிருப்பவர், அசாதாரணமாக குடியிருப்பவர், குடியில்லாதவர்

- (அ) இந்திய நிறுவனம் பங்காதாயம் ரூ. 1,00,000
- (ஆ) வெளிநாட்டு நிறுவன பங்காதாயம் ரூ. 1,50,000-தை இந்தியாவில் பெறப்பட்டது.
- (இ) கென்யாவில் செய்யும் தொழில், ஆனால் இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்ட தொழில் மூலம் கிடைத்த வருவாய் ரூ. 2,00,000.
- (ஈ) சுவிட்சர்லாந்து செய்யும் தொழில், ஆனால் வங்காள தேசத்தில் கட்டுப்படுத்தப்பட்ட தொழில் மூலம் கிடைத்த வருவாய் ரூ. 5,00,000.
- (உ) ரூ. 2,50,000 வருமானம் இந்தோனேசியாவில் உருவானது, ஆனால் 2/5 இந்தியாவில் பெறப்பட்டது.

18. Mr. Saravana is executive in Erode. From the previous year 2018–19 he furnished the following information.

Basic salary Rs. 5,000.

Contribution to RPF Rs. 14,000.

Income tax deducted at source Rs. 8,000.

Interest credited to RPF @ 14% Rs. 10,000.

Conveyance allowance Rs. 600.

HRA Rs. 12,000 (Rs. 8,600 rent paid).

Compute his salary income.

திரு சரவணன் என்பவர் ஈரோட்டில் ஒரு நிறுமத்தில் அதிகாரியாக உள்ளார். 2018-19 முந்தைய ஆண்டில் அதிகாரியாக அவரது வருமானம் கீழே தந்துள்ளார்.

அடிப்படை சம்பளம் ரூ. 5,000.

சேமநல நிதியில் செலுத்தியது ரூ. 14,000.

வருமான வரி பிடித்தம் ரூ. 8,000.

அங்கீகரிக்கப்பட்ட சேமநல நிதியில் வட்டி 14% ரூ. 10,000.

பயணப்படி ரூ. 600.

வாடகைப்படி (வாடகை செலுத்தியது ரூ 8,600) 12,000

அவரது சம்பள வருமானத்தை கணக்கிடுக.

19. From the following Profit and Loss account, calculate income from business.

	Rs.		Rs.
To Rent	40,000	By Gross profit	2,50,000
To Salary to employee	25,000	By Property income	1,50,000
To Depreciation	10,000	By Income from other sources	2,00,000
To Donation	8,000		
To Net profit	5,17,000		
	<u>6,00,000</u>		<u>6,00,000</u>

Depreciation allowed Rs. 7,000 only.

கீழ்க்கண்ட இலாப நட்டக் க/கு மூலம் வியாபார வருமானத்தை கணக்கிடுக

	ரூ.		ரூ.
வாடகை	40,000	மொத்த லாபம்	2,50,000
சம்பளம்	25,000	சொத்து வருமானம்	1,50,000
தேய்மானம்	10,000	இதர வருமானம்	2,00,000
நன்கொடை	8,000		
நிகர லாபம்	5,17,000		
	<u>6,00,000</u>		<u>6,00,000</u>

அனுமதிக்கப்பட்ட தேய்மானம் ரூ.7,000 மட்டும்.

20. From the following information provide by Mr. Shankar, calculate his taxable capital for the current assessment year (CII for 1981–82 is 100; 1998–99 is 100; 2003–04 is 109, 2004–05 is 113; 2018–19 is 280.
- (a) Machinery purchased in 1998–99 for Rs. 3,00,000 is sold on 11.10.2018 for Rs. 8,00,000.
- (b) Furniture purchased on 22.12.2007 for Rs. 85,000 was sold on 22.02.2019 for Rs. 1,10,000.
- (c) Agricultural land in Coimbatore purchased in 1979–80 for Rs. 2,50,000 was sold 21.3.2019 for Rs. 30,00,000. The FMV as on 1.4.1981 for the land being Rs. 4,00,000.
- (d) Depreciate machinery purchase in 1999-2000 was sold for Rs. 2,50,000 on 3.4.2018. The WDV as on 1.4.2018 was Rs. 45,000.
- (e) House property costing Rs. 16,00,000 purchased in 2003–04 was sold for Rs. 25,00,000 on 22.12.2018. Another house property was purchased for Rs. 4,00,000 on 12.03.2019 from the sales consideration.

நடப்பு நிதி ஆண்டில் திரு. சங்கரின் மூலதன ஆதாயம் பற்றி தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவர் நடப்பாண்டிலிருந்து மூலதன வரியை கணக்கிடுக.

(அடக்கவிலை பணவீக்க குறியீட்டெண் CII 1981–82 – 100; 1998–99 – 100; 2003–04 – 109, 2004–05 – 113; 2018–19 – 280.

(அ) 1998–99யில் இயந்திரம் வாங்கியது ரூ. 3,00,000 அது விற்பனை ஆனது 11.10.2018 ரூ. 8,00,000.

(ஆ) 22.12.2007 மரச்சாமான்கள் வாங்கப்பட்டது ரூ. 85,000 அது 22.02.2019 விற்பனை செய்யப்பட்டது ரூ. 1,10,000.

- (இ) கோயம்புத்தூரில் 1979-80 விவசாய நிலம் வாங்கியது ரூ. 2,50,000. அதை விற்பனை செய்த தேதி 21.3.2019 ரூ. 30,00,000. 1.4.1981 அது விவசாய நிலத்திற்குரிய உண்மையான சந்தையின் மதிப்பு ரூ. 4,00,000.
- (ஈ) தேய்மான இயந்திரம் வாங்கியது 1999-2000 யில் விற்பனை ரூ. 2,50,000 தேதி 3.4.2018 தேதி 1.4.2018 WDV யில் ரூ. 45,000.
- (உ) 2003-04 ஆண்டு வீட்டு சொத்தின் விலை ரூ. 16,00,000 அதை 22.12.2018 யில் விற்பனை செய்தது ரூ. 25,00,000 12.03.2019 தேதியில் புதியதாக வீட்டு சொத்து வாங்கியது ரூ. 4,00,000.
-

**F-2430**

**Sub. Code**  
**7BCOE1B**

**B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019**

**Fifth Semester**

**Commerce**

**Elective – MS OFFICE**

**(CBCS – 2017 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is Computer?

கணிப்பொறி என்றால் என்ன?

2. What is super computer?

சூப்பர் கணிப்பொறி என்றால் என்ன?

3. What is MS Word?

MS Word என்றால் என்ன?

4. Write the main uses of Undo.

செய்தவிரின் முக்கிய பயன்களை எழுதுக.

5. What is spread sheet?

விரித்தாள் என்றால் என்ன?



6. How do remove rows?  
வரிசையை எவ்வாறு அகற்றுவாய்?
7. What is new data base?  
புதிய தரவுதளம் என்றால் என்ன?
8. What are queries?  
வினவல்கள் என்றால் என்ன?
9. What is presentation?  
அளிக்கை என்றால் என்ன?
10. What is Keyboard?  
விசைத் தளம் என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) List out the advantages of computers.  
கணிப்பொறியின் நன்மைகளை பட்டியலிடுக.
- Or
- (b) What are the limitations of computer?  
கணிப்பொறியின் குறைகள் யாது?
12. (a) Write the functions on editing the documents.  
ஆவண மாற்றின் பணிகளை எழுதுக.
- Or
- (b) State the uses of spell checking.  
சொற்பிழை திருத்தியின் பயன்கள் யாது?

13. (a) How do you build a spread sheet?  
விரித்தாளை எவ்வாறு நீவிர் வடிவமைப்பாய்?

Or

- (b) Write a short note on autofill.

தானியாங்கி பொருத்து சிறு குறிப்பு வரைக.

14. (a) How do you create a new table?

புதிய அட்டவணையை நீவிர் எவ்வாறு உருவாக்குவாய்?

Or

- (b) What are the uses of primary key?

முதன்மை விசையின் பயன்கள் யாவை?

15. (a) What are the advantages of slide show?

காட்சி திரையிடலின் நன்மைகள் யாவை?

Or

- (b) Write a short note on animation effects.

அசைவூட்ட விளைவு குறித்து சிறு குறிப்பு வரைக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Draw a modern component of a computer.

நவீன கணிப்பொறியின் பாகக்கூறுகளை வரைக.

17. Write a various key uses in Ms Word.

Ms Word-ல் உள்ள பல்வேறு விசை கூறுகளின் பயன்களை எழுதுக.

18. State the different steps in preparation of wage sheet.

ஊதிய தாள் தயாரிப்பின் பல்வேறு படிநிலைகளை விவரி.

19. How do you create a Business report?

வியாபார அறிக்கையினை நீவிர் எவ்வாறு தயாரிப்பாய்?

20. Explain the stages of preparing a Slide Show for your class seminar.

உனது வகுப்பிற்கான கருத்தரங்கிற்கான காட்சி திரையிடலை தயாரிக்கும் படிநிலைகளை விவரி.

---